

#### THE RAMCO CEMENTS LIMITED

Corporate Office:

Auras Corporate Centre, V Floor, 98-A, Dr. Radhakrishnan Salai, Mylapore,

Chennai – 600 004, India.

Phone: +91-44 28478666, Fax: +91-44 28478676

Web Site: www.ramcocements.in

Corporate Identity Number: L26941TN1957PLC003566

18 July 2023

National Stock Exchange of India Limited, Exchange Plaza, Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai – 400 051.

Symbol:RAMCOCEM

BSE Limited, Floor 25, "P.J.Towers", Dalal Street, Mumbai – 400 001.

Scrip Code:500260

Dear Sirs,

#### Sub: Notice to Shareholders for convening 65th Annual General Meeting

Pursuant to Schedule III (A) (12), read with Regulation 30 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we send herewith copies of "Notice to Shareholders", published in the following newspapers on 18.07.2023, informing them about convening of the 65<sup>th</sup> Annual General Meeting of our Company at 10.00 AM on Thursday, the 10<sup>th</sup> August 2023 through Video conference ("VC") and prescribed details about the remote e-voting process.

Business Standard and Business Line (All Editions), Dinamani and New Indian Express (Combined Chennai Edition) and Makkal Kural and Trinity Mirror (All Editions)

Kindly take the same on record.

Thanking you,

Yours faithfully, For THE RAMCO CEMENTS LIMITED,

K.SELVANAYAGAM SECRETARY

Encl: As above



REGD. OFFICE: 14 SIPCOT INDUSTRIAL COMPLEX CUDDALORE - 607 005, TAMIL NADU Website: www.tanfac.com - Email : tanfac.inveln@augustrasyan.com - Febiphore : +91 4142 239001-5 - Fax + 91 4142 239008 TANFAC EXTRACT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE, 2023

					(₹ in lakh:
SI.	Particulars	Quarter ended 30.06.2023	Quarter ended 31.03.2023	Quarter ended 30.06.2022	Year ended 31.03.2023
140	0.40.80.8	Unaudited	Audited	Unaudited	Audited
1.	Total Income Operations (net)	10,869.65	12,182.38	8,346.15	38,286.98
2.	Net Profit / (Loss) for the period (before tax, exceptional items)	2,475.19	3,009.36	1,223.56	7,546.24
3	Net Profit / (Loss) for the period before tax (after exceptional items)	2,475.19	3,009.36	1,223.56	7,546.24
4.	Net profit / (Loss) for the period after tax	1,839.22	2,237.81	898.04	5,612.97
5.	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and other Comprehensive Income (after tax)	1,839.22	2,239.53	898.04	5,606.77
6.	Paid Up Equity Share Capital (Face Value of ₹ 10/-)	997.50	997.50	997.50	997.50
7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year				17,429.96
8.	Earnings Per Share (of ₹ 10/- each) Basic Diluted	18.44 18.44	22.43	9.00	56.27 56.27

NOTES: The above is an extract of the detailed format of Unaudited Financial Results filed with BSE Limited, under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015
The full format of the Unaudited Financial Results are available on the BSE Limited website viz., www.bseindia.com.and.the Company's website, viz., www.bseindia.com.and.the Company's webs

For TANFAC INDUSTRIES LIMITED (K.SENDHIL NAATHAN) MANAGING DIRECTOR Place : Chennai Date : 17.07.2023



#### RENAISSANCE GLOBAL LIMITED

CIN. L8911MH1989PLC054498

Regd. Office: Piot No. 36 A & 37. Seepz. Andhen (E), Mumbai - 400996

The 1022-4055 100 | Fax. 022-2629 2146

Web: www.renansanongibbal.com | Email: investors@renassanongibbal.com

NOTICE OF 34\* ANNUAL GENERAL MEETING, BOOK CLOSURE AND E-VOTING DETAILS Notice is hereby given that the 34" Annual General Meeting (AGM) of the Company will be held on Thursday, August 10, 2023 at 12.00 Noon through Video Conferencing of other audio - visual means (InstaMEET platform of Link Intime)

In the lost on Thursday, August 10, 2023 at 12,000 Noon through Video Conferencing or other audio visual mans InstankEET Enformed Luck Internet In Internet Enformed Luck Internet In Internet I

Meeting of the Company,
Pursuant to provisions of Section 108 of the Companies Act, 2013 read with the
Regulation 44 of SEIG LIOORS (Regulation, 2015), the Company is providing e-voining
facility to this members through Instances Instantification (and the Instantion Instantion) to the Instantion Instantion

- In case of any queries regarding e-voting, members may refer the Frequently Asked Ques 
  ("FAOs") and e-voting manual available at https://instavote.linkintime.co.in under help sectivative an email to enotices@linkintime.co.in



#### THE RAMCO CEMENTS LIMITED

NOTICE OF 65™ ANNUAL GENERAL MEETING

ear Members;)

Notice is hereby given that the Saxy Fifth Annual General Meeting of the Company,
(SS AGN) will be convened on Thursday, the 10° Jugust 2023 at 10,00 AM through
(SS AGN) will be convened on Thursday, the 10° Jugust 2023 at 10,00 AM through
Vede Conference (VC) Socility in compliance with the application provisions of the
Companies Ad, 2013 and Pulse's farmed thereunder and SSEI Listing Obligations and
Disclosure Requirements (Regulations, 2015 read with Conclusion of Mannial
Conclusions, 2015 read with Conclusion of Mannial
Conclusions of Annual General Meeting.

The Notice of the AGN AGN and the Interpreted Annual Report for the year 2022-21
including the financial statements for the year ended 31° March 2023 (Annual
Report) will be set foulty by remail to all those Members, whose email addresses are registered with the Company or with their respective Depository Participants
(Obsporting)

(Leposionry). The instructions for e-voting and for participating in the AGM are provided in the Notic of the AGM. The Notice of the AGM and the Annual Report will also be available on the website of the Company i.e. www.ramcocements.in and on the website of Stoc Exchanges i.e. BSE Limited: www.bsendia.com and NSE Limited; www.nseindia.com and CDSL's e-voting portal at https://www.evolingndia.com

and CUSTS e-Young portial an impair/invew.evolunginas.com Members holding sheres in physica mode and have not registered their E-Mail ID an Mobile Number may update the same by using Form ISR-1, available at the Company's website and by communicating the same to the Company at the address E-Mail ID given below. Members holding shares in demat mode may contact their respective depotatory participant for the same.

The Cut-Off Date is 03-08-2023, for determining the eligibility of the shareholders vote by remote e-voting or in the AGM.

Members holding shares in physical dods as of members who have not registered the members have not registered the acquired shares after the dispatch of the notice produced and the members with his acquired shares after the dispatch of the notice and on the country of may cast their view through remote e-vioting or through the e-voting during the meeting, by following the procedures mentioned in Point No. 11(D) or (F) of the Notice convening the Acquired the procedures the notice of the procedure of the pr

Voting Rights shall be in proportion to the Equity Shares held by the Mithe Cut-Off Date. the Cut-Off Date.

Remote e-voting will commence at 9.00 A.M. on Monday, the 7" August 2023 and enc
at 5.00 P.M. on Wednesday, the 9" August 2023. During this period, Members holding
shares as on the Cut-off Date, may cast their votes electronically.

surers as on the CLI-of Lists, may cast their votes electronically. Those Members, who will be present in the AGM through VC and have not cast their vote on the resolutions through remote e-voting and use otherwise not barred from doing 30, shall be digitally be vide through remote e-voting system during the AGM may also Members who have cast field in votes by member e-voting prior to the AGM may also will be accorded to the AGM may also will be acco

) If you have any queries or issues regarding attending AGM & e-Voting from the CDSI e-Voting System, you can write an email to helpdesk.evoting@cdslindia.com o contact at Toll Free Number 1800 22 5533.

Corporate Office: THE RAMCO CEMENTS LIMITED

SECRETARY. 17-07-2023

BHARAT FORGE LIMITED

UN: Leave, Mandhwa, Pune Cantonmens, Pegad. Office: Mundhwa, Pune Cantonmens, Pegad. Office: Mandharashtra, India Ph. No.: 91-90-904 2771 / 2478 Fax No.: 91-90-9682 2165 E-mail: secretarial@bharatlonga.com Website: www.bharatlonga.com - AND ANNHI AL. GENERAL MEETING

NOTICE OF THE 62<sup>th</sup> ANNUAL GENERAL MEETING
Notice is hereby given that the 62<sup>th</sup> Annual General Meeting ("AGM") of the
Company will be felon Thursday, August 10, 2023 at 110 am, (BST) through
Vidao Conferencing ("Other Audio-Visual Means ("VC) OAWM"), in accordance
with the provision of General Circuite No. 10/2002 dated December 28, 2022,
Issued by the Ministry of Corporate Affairs ("MCA") and Circuitar Nos.
SEBIHNO(FDO/DOL2/P/CIR/2023/4 dated January 05, 2023 and
SEBIHNO(FDO/DOL2/P/CIR/2023/26 dated May 13, 2022 issued by the
Securities and Euchange Board of India ("SEBI") (together referred to as
"Applicable Circuitars") and other provisions of applicable laws.
In accordance with the Applicable Circuitars, the Notice of AGM and the Annual
Report for FY 2022-23 has been sent by e-mail to the Shareholders whose
e-mail IDs are registered with the Depository Participants ("DPs") or Link Intime
India Private Limite, the Registers and Transser Applice (TRA) or the Company.
The dispatch of the Notice of AGM through email has been completed on
July 17, 2023.
The Notice of AGM and Annual Report for FY 2022-23 are available on the
website of the Company and can be downloaded by circling the following links:

| Decument | Link to Click | Link to Cl NOTICE OF THE 62ND ANNUAL GENERAL MEETING

Document	Link to Click
AGM Notice	https://www.bharatforge.com/assets/pdf/investor/ AGM_Notice_2023.pdf
Annual Report 2022-23	https://www.bharatforge.com/assets/pdf/investor/ Annual_Report_22-23_2-page_view_compressed.pdf

Further, the Notice of ASM is also available to the Association of the Stock Exchanges: SSE Limited (www.bseindia.com) and National Stock Exchange of India Limited (www.nseindia.com) and of the RTA a https://imstandoub.linkintime.co.in Interns of the provisions of Section 108 and other applicable provisions, if any

https://instancel.inininime.co.on
in Interns of the provisions of Section 108 and other applicable provisions, if any, of the Companies Act, 2013 mad with Rule 20 of the Companies (Management and Administration Rules, 2014 as amended and Regulation 4 of the SEII (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is pleased to provide its Shareholders the facility to exceed the resolutions proposed to be passed outling the AGM, using electronic voting facility provided by the RTA.

Shareholders holding shares as of the cut-off date may cast their votes using an electronic voting system ("remote e-voting"). All Shareholders may please note the following:

Cut-off date of e-voting	Friday, August 04, 2023
Commencement of remote e-voting period	Monday, August 07, 2023 (09:00 a.m. I.S.T.)
	Wednesday, August 09, 2023 (5:00 p.m., I.S.T.

Remote e-voting will be disabled by the RTA-upon expiry of the aforesaid period.

The facility for voting through the e-voting system will also be made available during the AGM. Shareholders standing the AGM through the VC OMM facility win have not cast their votes by remote e-voting will be add to vote during the AGM. Members ser occuse to note that.

1. Members ser observed to note that.

1. Members sho have already cast their vote through remote e-voting caratiset the AGM but will not be entitled to cast their vote again. Once the vote on a resolution is cast by a member, they shall not be allowed to change it subsequently over deaain.

resolution is cast by a member, they small not be allowed to change it subsequently or other days and in the Register of Members or in the Register of Beneficial Owners maniformed by the Depositories as on the cut-off calls small be eligible to wait the evoling facility. Voting rights shall be reckned on the number of adult-put will be offered the same of the Shareholder-Beneficial Owner (in case of dematerialized shareholding) as on the cut-off date.

The manner of remote e-voting for members holding shares in dematerialize or physical form is provided in the Notice of AGM.

us arrays arounds provided in the Notice of AGM. Any person who becomes a member of the Company after dispatch of Notice of AGM and holding shares as on the cut-off date, may obtain the User ID and Password by sending an e-mail mousest to encotices@linknime.com, However, if a person is already registered with the RTA for e-voting, then histher existing User ID and Password can be used for casing the vote. support the green instalive and to receive communications from the Company in chronic mode are requested to:

For shares held in dematerialized form	Register the e-mail IDs with concerned DP
For shares held in physical form	Furnish KYC details prescribed in Form ISR-1 and other relevant forms (available on the Company's website at www.bharatforge.com/in/vestors/shareholder-information/shareholder-download) and e-mail it to the RTA arthholpes-Selfinichime.co.on of ywining to them at Mis Link Infilme India Private Limited, C-101, First Floor, 247 Park, LSS Marg (kVMrdx) (W), Murbha-400083

Members who need thincial assistance before or during the AGM may contact the RTA at the designated email id instament@linkinlme.co.in or contact on Tel: 022-49186175.

For Bharat Forge Limite Place : Pune Date : July 17, 2023

पंजाब नैशनल बैंक 🖊 punjab national banl

SHARE DEPARTMENT, BOARD & CO-ORDINATION DIVISION PLOT No. 4, DWARKA SECTOR-10, NEW DELHI-110075 Email Id: hosd@pnb.co.in, Tel # 011-28044857

all Id: hosd@pnb.co.in, Tel # 011-28044857

Public Notice
reby given that Share Certificate of the Bank me
been reported lost/misplaced/stolenand the regreof / claimants thereto have requested for is
recertificate.

	Name of Shareholder(s)			Distinctive No. of Shares	No. of Shares
1.	Janak Sundri Tripathi Ram Krishna Tripathi (Jt-1)	0016941	000984	724001- 725000	1000

objection(s) for the issuance of duplicate certificate in favour of the above stated shareholders/claimants, he/shethlers should lodge the claim or objection within 15 days of the date of publication of this Notice. If within 15 days from the date hereof no claim is received by the Bank in respect of the said certificate, duplicate share certificate/electro-confirmation with be issued. The public is hereby cautioned against dealing in any way with the above mentioned certificate(s).



CIN: L16005WB1910PI C001985 Registered Office: Virginia House, 37 Jawaharial Nehru Road, Kolkata 700 071 Tel: +91 33 2288 9371 • Fax: +91 33 2288 2358 • E-mail: Isc⊛itc.in Websita: www.itcoortal.com

Members of the Company are hereby informed that despatch of the Nobce of the 112th Annual General Meeting (AGM) of the Company convened for Friday, 11th August, 2023 and the Report and Accounts for the financial year ended 31st March, 2023 has been completed on 16th July, 2023, in conformly with the regulatory requirements.

conformity with the regulatory requirements.

The Notice of the AGM and the Report and Accounts of the Company for the financial year ended 31st March. 2023 are available on its corporate website at https://www.itcportal.com/abcu-ler/shareholder-value/pd/fnoticeagm-2023.pdf and https://www.itcportal.com/abcu-ler/shareholder-value/annual-reports/ft/c-annual-reports/ft/c-3/ft/C-reports/ft/c-annual-reports/ft/c-3/ft/C-reports/ft/c-annual-reports/ft/c-3/ft/C-reports/ft/c-annual-reports/ft/c-3/ft/C-reports/ft/c-annual-reports/ft/c-3/ft/C-reports/ft/c-annual-reports/ft/c-3/ft/C-reports/ft/c-annual-reports/ft/c-3/ft/C-reports/ft/c-annual-reports/ft/c-3/ft/C-reports/ft/c-annual-reports/ft/c-3/ft/C-reports/ft/c-annual-reports/ft/c-3/ft/C-reports/ft/c-annual-reports

In terms of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Plues, 2014, the Resolutions for consideration at the 112th AdM will be transacted through remote evoting (i.e. facility to cast voite prior to the AdM) and also e-voiting during the AdM. for which purpose the services of NSDL have been engaged by the Company. Detailed instructions for e-voting are annexed to the Notice of Management and the AdM.

Only those Members whose names are recorded in the Register of Members of the Company or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the cut-off date i.e. Friday, 4th August, 2023 will be entitled to cast their votes by remote e-voting or e-voting during the AGM. Those who are not Members on the cut-off date should accordingly treat the AGM Notice as to information purposes only.

Remote e-voting will commence at 9.00 a.m. on Monday, 7th August, 2023 and will end at 5.00 p.m. on Thursday, 10th August, 2023, when remote e-voting will be blocked by NSDL. Members who cast their votes by remote e-voting may attend the AGM but will not be entitled to cast their votes orce again.

Persons who become Members of the Company after sending the Notice of the AGM but on or before the cut-off date may write to NSDL at evoting@msdLco.in or to the Company at Ise@Etc.in requesting for user ID and password for remote e-voting or e-voting during the AGM.

case of any query / grievance in respect of any of the matter love, Members may contact:

(a) Mr. Amit Vishal, Assistant Vice President, National Securities Depoi Limited, Trade World, 'A' Wing, 4th Floor, Kamala Mills Compo Senapati Bapat Marg, Lower Parel, Mumba 400 013 at telephone 022-4886 7000 or 022-2499 7000 or at e-mail ID AmitV@nsdl.co.in;

(b) Mr. T. K. Ghosal, Head - Investor Service Centre, ITC Limited, Jawaharlal Nehru Road, Kolkata 700 071 at telephone nos. 1800-345-8 (toll free) or 033-2286 \$426, 0034 or at e-mail ID tunal.ghosal@itc Members may also send their queries to the e-mail ID tunal.ghosal@itc

The Results of voting will be declared within two working days from the conclusion of the 112th AGM. The declared Results, along with the Scrutinizer's Report will be available forthwith on the Company's corporate website www.licportal.com under the section "investor Relations" and on NSU's e-voting website. Such Results will also be forwarded by the Company to the NSE, BSE and CSE.

Date: 17th July, 2023



#### **UltraTech Cement Limited**

B' Wing, Ahura Centre, 2<sup>es</sup> Floor, Mahakali Gaves Road, Andheri (East), Mumbai 400 ( 1800, **Fax No. –** 022-66928109, **Website –** www.ultratechcement.com, **CIN**: L26940MH

#### NOTICE OF THE TWENTY-THIRD ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the Twenty-Third Annual General Meeting ("AGM") of the Company will be held on Friday, 11º August, 2023 at 3.00 p.m. (BT) through Video Conferencing ("VC") Other Audio Visual Means ("OAVM") to transact the business set out in the Motice of the AGM.

The AGM will be convened in compliance with applicable provisions of the Companies Act, 2013 and the Rules made ther ("Act"): provisions of the Securities and Exchange Board of India ("SEB"), full-sing Obligations and Disclosure Require Regulations, 2015 ("Listing Regulations") and the provisions of General Circular No. 10/202 cated 80° procenture, 2022 Circulars issued by the Ministry of Corporate Affairs and Circular No. SEBH-00/CPD-001-2/PICIR/2023/4 dated 5° January sixed by SEBI ("Circulars").

In compliance with the aforesaid Circulars, the Notice of the Twenty-Third AGM along with the Annual Report for the financial 2022-23 will be emailed to Members at the email ID registered by them with the Company / Depository Participant(s) ("DPs"). 2022-23 will be emailed to Members at the email D registered by them with the Company / Lepostory You ucquarup) 1, ura-fleatistration of email and updation of bank account.

Herefore show wish to register / update ther email D and/or bank account mandate with the Company or KFin Technologies L Registrar and Transfer Agent ("KFin") for receipt of dividend, are requested to:

For shares in Physical mode: register (update details in Form ISR-1 and email the same to KFin at <a href="mixed-tis/oikfie/with-the-occurrents mentioned">mixed-tis/oikfie/with-the-occurrents mentioned in the Form.</a>
For shares in Electronic mode: register / update details with the DP.

The communication in their region has been seen to Members sholling shares in physical form to turnish their KYC details which are not registered in their respective foliacs. This communication is also available on the Company's website <u>www.sutratechcommans.com</u>. This Notice and Armad Report will be uploaded on the Company's website <u>www.sutratechcommans.com</u>. KYn's website <u>https://www.sutratechcommans.com</u>. For equity share having normal value of 1'0's each of the internacel year ended 3'1' March, 2023, in case, the Company small dispatch the dividend warries to them of 1'1's each of the internacel year ended 3'1' March, 2023, in case. the Company small dispatch the dividend warries to them of your year.

warrants to them by post.

The Compray will provide its Members facility of remote evoting through electronic voting services arranged by KFin. Evoting shall also be made available to the Members participating in the ARM. In terms of SEBI encular no. SEBI-HOCPDCM/DCRPC0002P42 cased by December 2020, overlap process will also be realable for all individual derivat account holders. They was of saint beginning through their other accounts / websites of National Securities Depository Limited (\*1SCI); and or of certail Depository Services (trick). Introd CIDSL; or DN. The process ad manual referented re-reflects and voting in the ARM and will also be made available on the Company's veitors are resultant introduction of the Company of veitors are resultant introductions. The ARM and will also be made available on the Company's veitors are resultant introductions. ARM and the ARM and will also be made available on the Company's veitors are resultant introductions. The ARM and will also be made available on the Company's veitors are resultant interesting to the Letter of the Letter of

Members in the Register of Members of the Company in physical form which are maintained with KFin situated at Selenium Tower B, Plot Nos. 31 & 32, Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad, Rangareddy, Telangana India - 500032 on Thursday 27° July 2023.

For UltraTech Cement Limiter

Place: Mumbai Date: 17th July, 2023

Sanjeeb Kurnar Chatterjee Company Secretary

Place : Mumbai Date : July 17, 2023



उज्ज्वल भविष्य की ओर बढ़ाइए अपने कदम.

Fly towards a bright future.







**VIDYARTHI** 

• त्वरित प्रयंक्त्रण

Low rate of interest
 Quick processing

Give a Missed Call on 922 390 1111	• त्वारत प्रसस्करण	Quick pro
UNAUDITED STANDALONE & CONSOLIDATED FINANCIAL RESULT	S FOR THE QUARTER ENDED JUNE	30, 2023

	UNAUDITED STA	NDALONE & (	CONSOLIDAT	ED FINANCIA	IL RESULTS F	OR THE QUA	RTER ENDER	) JUNE 30, 20	023	
										(₹ in Lakh
SIL	Particulars			Standa	lone			Consolidat	ed	
No.				warter ended		Year ended		luarter ended		Year ended
			30.06.2023 Unaudited	31.03.2023 Audited	30.06.2022 Unaudited	31.03.2023 Audited	30.06.2023 Unaudited	31.03.2023 Audited	30.06.2022 Unaudited	31.03.2023 Audited
1	Total Income from Operations		8,18,392	8,56,745	6,35,748	29,62,560	8,21,802	8,59,568	6.38,724	29,74,159
2	Net Profit/(Loss) for the period (before Tax, Excel or Extraordinary items)	ptional and /	1,02,499	90,315	30,764	2.64.534	1,10,507	92,597	34,819	2,75,148
3	Net Profit/(Loss) for the period before Tax (after if or Extraordinary items)	exceptional and/	1,02,499	90,315	30,764	2,64,534	1,10,507	92,597	34,819	2,75,148
4	Net Profit/(Loss) for the period after Tax (after Ex or Extraordinary items)	ceptional and/	41,843	57,103	23,478	1.58,220	49,498	59,100	27,290	1,67,878
5	Total Comprehensive Income for the Period [Com (Loss) for the Period (after Tax) and other compr Income (after Tax)]	prising Profit/ ehensive	Refer Note 3	Refer Note 3						
6	Paid up Equity Share Capital (Face value of ₹ 10	/- per share)	8,68,094	8,68.094	8,68,094	8,68,094	8,68,094	8,68,094	8,68,094	8,68,094
7	Reserves (excluding Revaluation Reserves)		-			16,77,838		-		16,88,621
8	Securities Premium Account	2 1 1 1 1 1 2 2	7,46,663	7,46,663	7,46,663	7,46,663	7,46,663	7,46,663	7,46,663	7,46,663
9	Net Worth		25,88,155	25,44,941	24,05,297	25,44,941	26,05,704	25,54,832	24,10,131	25,54,832
10	Paid up Debt Capital/Outstanding Debt (%)		25.21%	30.79%	20.69%	30.79%	24.57%	30.00%	20.42%	30.00%
11	Outstanding Redeemable Preference Shares									
12	Debt Equity Ratio	ALC: U	0.19	0.14	0.21	0.14	0.19	0.14	0.21	0.14
13	Earning Per Share (for ₹ 10/- each ) (Not Annualized)	1. Basic	0.48	0.66	0.27	1.82	0.57	0.68	0:31	1.93
	(For Continuing and Discontinued operations)	2. Diluted	0.48	0.66	0.27	1.82	0.57	0.68	0.31	1.93
14	Capital Redemption Reserve	La Library	100		-	-				
15	Debenture Redemtion Reserve	7-1-00		- 27	1 -			-		
16	Debt Service Coverage Ratio	1910		NOT ADD	LICABLE			NOT ARR	UCADI F	
17	Interest Service Coverses Patio			NOT APP	LIGABLE			NOT APP	LICABLE	

The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchange(s) under Regulation 33 & 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements). Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the websites of the Stock Exchange(s) and the listed entity, (Iwww.bseindia.com, www.nseindia.com and

Regulations, 2015. The nat former us were virginized to the listing regulations, pertnent disclosures have been made to Stock exchanges (BSE Ltd and National Stock Exchange of india Ltd) and can be accessed on the URI, Wew/Seericla.com, sw(4) of the listing regulations, pertnent disclosures have been made to Stock exchanges (BSE Ltd and National Stock Exchange of india Ltd) and can be accessed on the URI, Wew/Seericla.com, sw(4) of the listing regulations, pertnent disclosures have been made to Stock exchanges (BSE Ltd and National Stock Exchange of india Ltd) and can be accessed on the URI, Wew/Seericla.com in the listing regulations, pertnent disclosures have been made to Stock exchanges (BSE Ltd and National Stock Exchange of india Ltd). India and can be accessed on the URI, Wew/Seericla.com in the listing regulations, pertnent disclosures have been made to Stock exchanges (BSE Ltd and National Stock Exchange of india Ltd). India and can be accessed in the listing regulations, pertnent disclosures have been made to Stock exchanges (BSE Ltd and National Stock Exchange of india Ltd). India and can be accessed in the listing regulations, pertnent disclosures have been made to Stock exchanges (BSE Ltd and National Stock Exchange of india Ltd). India and can be accessed in the listing regulations, pertnent disclosures have been made to Stock exchanges (BSE Ltd and National Stock Exchanges of india Ltd). India and can be accessed in the listing regulations, pertnent disclosures have been made to Stock exchanges (BSE Ltd and National Stock Exchanges of india Ltd). India and can be accessed in the listing regulations, pertnent disclosures have been made to Stock exchanges of the pertnent disclosures have been regulations. In the listing regulations, pertnent disclosures have been made to Stock exchanges of the pertnent disclosures have been regulations. In the listing regulations, pertnent disclosures have been regulations. In the listing regulations, pertnent disclosures have been regulations. In the listing regula

M V Murali Krishna

ndia.co.in । हर्ष वहां कांत कर 👎 🞯 💟 🖍 🕩 CentralBankofindia | रोस की अंबर: 1900

M. V. Rao Managing Director & CEO

#### QUICKLY.



New Delhi: Global minimum tax of 15 per cent will come into effect from next year and by 2025 almost 90 per cent of MNCs having revenues of more 6750 million will be subject to the levy in every be subject to the loy in every country of operation, said OECD in its report to G20. The implementation of the global minimum tax is now well underway and will come into effect from the beginning of next year," OECD said in a report to G20 finance ministers and central bank governors. PM

New Delhi: India and the US have mutually resolved all six trade disputes pending at the WTO, in line with the commitment made by the two countries during t US visit of Prime Minister Narendra Modi last month, an official said. The official said that

Banga more optimistic now about India's growth story



Newly-appointed President of World Bank, Ajay Banga, on Monday said that he is much

world auss, rays basing, our Monday said that he is much more optimistic now on India's growth story. However, he also advised caution.
"I am more optimistic about India today as a whole than I have been for a long time," Banga told reporters here on the sidelines of C20 PMCBG meeting. Various agencies have projected a CDP growth of 50 per cent to 6.5 per cent, while the MF expects ittobe 55 9 per cent. The RBI has a projected growth rate of 6.5 per cent. The IRB forecast and the World Sank forecast are that the world will get a little challenging over the next year or so. I said in a speech this morning... forecast is not equal to destruy, We can change the requisit of the property.

next year or so. I said in a speech this morning, forceast is not equal to destiny. We can change destiny that is what we should think of right now, "he said." The fact is that the world economy is in a difficult place and India has outperformed what everybody has thought but it won't mean there won't be more challenges," Banga cautioned.

Global headwinds notwith-standing, FICCI's latest quarterly survey on manufac-turing reveals that sentiments remained positive for Indian manufacturing during the first quarter of 2023-24.

hrst quarter of 2023-24.

The survey observed that after experiencing revival of Indian economy in FY22, momentum of growth has continued for the subsequent quarters as well.

# FSB finalises 9-point framework for regulating crypto assets

FOCUS ON STABILITY. FSB's report, likely to be part of a synthesis paper, will be taken up at the G20 meet in Sept

Shishir Sinha

The Financial Stability Board (FSB) has come out with a 9-point list of recommenda-tions for regulating crypto

It has recommended that It has recommended that crypto-asset issuers and ser-vice providers have a com-prehensive governance framework with clear and direct lines of responsibility and accountability for all functions and activities.

G20 countries had tasked the FSB to suggest a regulat-ory framework. Now, this re-port will be part of a syn-thesis paper to be taken up during the G20 leadership summit under India's presid-ency scheduled to take place in September.

ency scheduled to take place in September. The recommendations are contained in the paper titled "FSB global regulatory framework for crypto-asset activities". This "framework is based on the principle of 'same activity, same risk, same regulation' and

THE FRAMEWORK IN THE WORKS

Final recommendations draw on the implementation experiences of jurisdictions and build on the principle - 'same activity, same risk, same regulation'

O The aim is to safeguard client assets, address risks associated with conflicts of interest, and strengthen cross-border cooperation

O The focus is on addressing risks to financial stability but do not comprehensively cover all specific risk categories related to crypto-asset activities such as anti-money laundering/combating financing of terrorism, data privacy, cyber security etc

Central bank digital currencies envisaged as digitalised central bank liabilities, not subject to these recommendations

ensuring that crypto-asset activities and so-called stablecoins are subject to consistent and comprehens-ive regulation, commensur-

international body that mon-itors and makes recom-mendations about the global financial system.

thorities should apply com-prehensive and effective regulation, supervision, and oversight to crypto-asset activities and markets — inactivities and markets — in-cluding crypto-asset issuers and service providers on oppor-tionate to the financial sta-bility risk they pose, or po-tentially pose.

The framework should be consistent with authorities' respective mandates in line with the principle "same activity, same risk, same regulation".

Another recommendation is on governance. It has been

Another recommendation is on governance. It has been suggested that appropriate authorities should require that crypto-asset issuers and service providers have in place and disclose a comprehensive governance framework with clear and direct lines of responsibility and accountability for all functions and activities they are concuntability for all functions and activities they are concurrently from the proportionate to their risk, size, complexity, and systemic importance of the proportionate to their risk, size, complexity, and systemic importance and the proportionate to their risk, size, complexity, and systemic importance and the proportional control of the propo

portance, and to the financial stability risk that may be posed by activity or market in which the crypto-asset is-suers and service providers are participating," the framework said.

#### RISK MANAGEMENT

RISK MANAGEMENT
Talking about risk management, the framework recommended that crypto-asset service providers have an effective risk management framework in place that comprehensively addresses all material risks associated with their activities.

One recommendation is about comprehensive regulation of crypto-asset service providers with multiple functions. The authorities have been asked to ensure that crypto-asset service providers and their affiliates that combine multiple functions and activities, are subject to regulation, supervision, and oversight that addresses the risks associated with individual functions and notes arising from a combination of functions.

Your RuPay Debit Card is your ticket. OR BUS STATION DOR ACTIVATE YOUR CARD USE YOUR CARD AS A RuPay

#### Panel moots triple agenda to harness the potential of MDBs

The Independent Expert Group (IEG), appointed under the auspices of India's G20 Presidency, has recommended a three-point agenda to harness the potential of multilateral development, banks (MDR) velopment banks (MDBs). MDBs include the World Bank and the International Monetary Fund (IMF).

Pund (IMF).
The group has two co-convenors - Professor Emeritus of Harvard University Lawrence Summers and former Chairperson of 15th Finance Commission NK Singh. The report of the group has already been circulated among the members and is likely to be taken up during the FMCBG meeting.

#### TRIPLE MANDATE

TRIPLE MANDATE
The report has suggested adopting the triple mandate of eliminating extreme poverty, boostingshared prosperity, and contributing to global public goods, tripling sustainable lending levels by 2030; and creating a third funding mechanism which would permit flexible and innovative arrangements for purposefully engaging with investors willing to support elements of the MDB agenda.

"We interpret global public

"We interpret global public goods (GPG) in a broad sense goods (GPG) in a broad sense going beyond the conventional description of GPGs, focussed especially on climate change, the preservation of biodiversity and the global water cycle, and pandemic preparedness and response. Here, investing in these GPGs goes together with ad-dressing transboundary chal-lenges such as conflict and fra-gility, food security, cyber security and energy security," the report said

gillity, food security, cyber security and energy security," the report said.

Further, it said that effective implementation of the triple agend a requires important changes in the ways that MDBs operate. Individually and collectively, MDBs must become effective agents in all developing countries for integrating the development and climate agendas, working with governments and the private sector to reduce, share and manage risks and thereby bring down the cost of capital. They must change their culture, become more client responsive, and take more risk.

#### PROJECT TIMELINES

PROJECT TIMELINES
"Timelines for project preparation should be shrunk and procedures rationalised. They
must also increase the scale and
nature of their activities. Relative to the GDP of borrowing
countries, MDBs' gross disbursements are now just half as
large as they were in 1990, and
their net resource transfers are
unacceptably low," the report
said.

The report added these the

said.

The report added that the MDB system must become more than the sum of its individual entities. MDBs are heterogeneous, with their own mandates, governance and pri-orities. Much of their strength has come from the fact that heterogeneity vermits innovations erogeneity permits innovations in different parts of the system, the report said.

# FM calls for coordinated global efforts to tackle food and energy insecurity, climate change global economy towards a strong, sustainable, balanced and inclusive group." Moving on to the global health agenda in 2023 with the goal of amplifying the voices of low-income countries, the multi-year work plan of the Joint Finance and Health Task Force was adopted, supported by the guidance from regional organisance from regional organisance from regional organisations, she said. Based on the mandate provided in the Pebruary meeting of PMCBG, she said the various work streams of the C20 finance track have now come out with their deliverables. Three significant deliver—

All eyes will be on Finance Minister Nirmala Sithara-man, who will be co-chairing India's Presidency in the G20 Finance Ministers and Cent-ral Bank Governors (FM-CRG) meeting.

rial Bank Governors (FM CBG) meeting. The global community would be interested in knowing whether she will present the communique, outcome statement or chair summary at the end of the two-day ministerial meeting.

at the end of the two-day min-isterial meeting.

Meanwhile, in her opening address on Monday, Sitharaman called for coordinated in-ternational efforts to deal with food & energy insecurity, climate change. The meet is being co-chaired by RBI Gov-ernor Shaktikanta Das and at-tended by Finance Ministers and Central Bank governors of G20 nations, besides na-tions and heads of multilat-eral agencies.

FOUR KEY ISSUES

The meeting deliberates upon four key issues: Multilateral development bank (MDB) reforms, crypto asset regula-tions, debt & sustainability, and digital public infrastruc-

Officials say, while there is widespread acknowledge-ment of India's presidency

Manufacturing sentiments stayed

positive in Q1, FICCI survey shows

ments of manufacturers for Q1 of FY24 for nine major sectors — automotive and auto components, capital goods & construction equipment, cement, chemicals fertilizers and pharmaceuricials, electronics and white goods, machine tools, metal and metal products, textiles, apparels and technical textiles, toys and handicraft miscellaneous.

Responses have been drawn from over 400 manufacturing units from both large and SME segments with a combined annual turnover of over 7.70-lakh crove.

CAPACITY ADDITION

is around 75 per cent, which reflects sustained economic reflects sustained economic activity in the sector and is same as in the previous



and its efforts to arrive at some solutions, there are still some issues to be resolved. For example, there has been no consensus on the impact of Russia-Ukraine war on the global economy, which may be a support of the summer of the summer of FMCBG failed to adopt a communique, in fact, the first meeting of FMCBG failed to adopt a communique, as Russia and China did not agree on a paragraph relating to condemning the war.

Rather, the meeting ended to the summer of the war.

graph relating to condemning the war.
Rather, the meeting ended with the issuance of the G20 Chair's summary and out-come document that gave an insight on what was agreed

quarter, according to FICCI survey.

The future investment outlook has also improved compared with the previous quarter as over 56 per cent of respondents reported plans for investments and expansions in the coming six months. This is an improvement over the previous survey.

ment over the previous survey where 47 per cent reported plans for investments in nex

Global economic slowdown caused by the recessionary cli-mate in the America, EU and other developed nations and Russia-Ukraine war continue to add to volatilities in supply chain and demand

to add to volatilities in supply chain and demand.

High raw material prices, increased cost of finance, cumbersome regulations and clearances, high logistics cost due to high fulle prices, low global demand, high volume of cheap imports into India, shortage of skilled labour, highly volatile prices of certain metals etc. and other supply chain disraptions are some of the major constraints which are affecting expansion plans of the respondents, the findings of the survey showed.

GLOBAL SLOWDOWN

upon and a roadmap for the future. This time too, no one is ready to give an affirmation. "The acrimony on war is much cooler this time," a

OUTCOME STATEMENT Another source said the effort would be to go for an outcome statement rather than a chair summary, in case a consensur is not reached on the commu-

nique.
Sitharaman highlighted
that the global economic
growth is below its long-term
average and remain. werage and remains uneven.

Keeping this in mind, "we need coordinated interna-

tional efforts to navigate this tional efforts to navigate this challenging period. In this context, the G20 framework working group explored the issue of tackling macroeco-nomic challenges related to food and energy insecurity, and those related to climate

and those related to climate change and transition pathways, she said.

Sitharaman invoked Mahatma Gandhi by using his quote: "the future depends on what we do in the present."

She emphasised that this statement powerfully conveys the responsibility "we have as finance ministers and output of the present central bank governors of the G20 countries to steer the

THE RAMCO CEMENTS LIMITED

Regd. Office: 'Ramamandiram', Rajapalayam - 626 117, Tamil N

CIN : L26941TN1957PLC003566. website: www.ramcocements

NOTICE OF 65™ ANNUAL GENERAL MEETING

so corporate Affairs and Securities and Exclusing Board of indis, mond personate of conclusing of Amand General Meeting.

2. The Notice of the 65th AGM and the Integrated Annual Report for the year 2022.23 including the finalisation statements for the great rended 13 to March 2022 (Annual Report including the finalisation statements for the great rended 13 to March 2022 (Annual Report with the Computy or with their respective Deers, whose entail adolesses are registered with the Computy or with their respective Deers, whose entail adolesses are registered with the Computy or with their respective Deers, whose entails adolesses are registered for the AGM. The Notice of the AGM and the Annual Report will also be available on the studies of the AGM. The Notice of the AGM and the Annual Report will also be available on the studies of the AGM. The Computy of the AGM and the Annual Report will also be available on the studies of the AGM. The Notice of the AGM and the Annual Report will also be available on the Studies of the AGM. The Notice of the AGM and the Annual Report will also be available on the March 2012 of the AGM and the AGM.

Annual Proposition of the AGM and the near registered their 2-Mail ID and Model Number most update the same by using Form SEGI, available at the Computy of the Administration of the AGM.

Annual Proposition of the AGM.

Annual Proposition of the AGM.

The AGM and the AGM

e-Voting System, you can write an email to helpdesk evoting @cdslindia.com at Toll Free Number 1800 22 55 33.

💥 pricol

now come out with usual deliverables.

Three significant deliverables have been prepared, including the framework on economic risks and vulnerabilities, the report on best practices on financial health and institutional arrangements and the report on mapping pandemic response financing options and gaps, she said.

PRICOL LIMITED

CIN. L34200TZ2011PLC022194
Regd. Office: 109, Race Course, Coimbatore - 641 018.
Phone: + 91 422 4336000, e-mail: cs@pricol.com

NOTICE OF 12™ AGM AND F-VOTING

NOTICE is hereby given that the 12" Annual General Meeting (AGM) of the members of the Company will be all on Wadnesday, 9" August 2023, at 3.00 p.m. (87) through Video Conferencing (VC) (Other Audio Visual Lears (CAVIA) with the applicable provisions of the Companys and Cavia State (Savia) and State Savia (Savia) and State (Savia) and State (Savia) and Savia (Savia) and Savi

upple -mails on 15" July 2023.

He members are informed that:

Remote e-Voting period commences on Saturday, 5" August 2023 at 9,00 a.m and ends on Tues

Remote e-Voting period commences on Saturday, 5" August 2023 at 9,00 a.m and ends on Tues

6" August, 2023 at 5,00 pm. Remote e-Voting shall not be allowed beyond the said date and time. Once

vote on a resolution is cast by a member, the member shall not be allowed to change it subsequently

vote on a resolution is cast by a member. The member shall not be allowed to change it subsequently

2023) may cast their vote electronically on each items of the businesses as set forth in the Notic

17-2023 may cast their vote electronically on each items of the businesses as set forth in the Notic

17-2024 may cast their vote electronically on each items of the businesses as set forth in the Notic

17-2025 may cast their vote electronically on each items of the businesses as set forth in the Notic

17-2025 may cast their vote electronically on each items of the Notic of the AGM. For further detail

18-2025 may can be set on the company of the AGM. For further detail

18-2025 may can be set on the company of the AGM. For further detail

18-2025 may can be set on the company of the Notice of the AGM. The period of the AGM of the Company of the Notice of the AGM. The period of the AGM of the Notice of the AGM. The Notice of the AGM of the Notice of the AGM. The Notice of the AGM of the Notice of the AGM of the Notice of the AGM. The Notice of the AGM of the Notice of the AGM of the Notice of the AGM. The Notice of the AGM of the Notice of the AGM of the Notice of the AGM of the Notice of the AGM. The Notice of the AGM of the Notice of the AGM of the Notice of the AGM of the Notice of the AGM. The Notice of the AGM of the Notice of the AGM. The Notice of the AGM of the Notice of the AGM.

18-2025 may

details for e-Voting are being sent on the registered Email ID.

Any person, who acquires shares of the Company and becomes member of the Company after dispate the Notice of AGM and holding shares as on cut.off date may obtain the login ID and password by sendir request to evoling@md.com or to MrSrams\_I, integrated registery Management Services Private Limit 2nd Floor, Kences Towers\_1, Ramakrishna Street, T.Nagar, Chennal - 600 OTH.

And Floor, Kences Towers\_1, Ramakrishna Street, T.Nagar, Chennal - 600 OTH of the Company of

The members who have cast their vote by remote e-Voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their vote again.

A person, whose armer is recorded in the register of members or in the register of the beneficial owners maintained by the depositories as on cut-off date only, shall be entitled to avail the facility of remote e-Voting i e-Voting at the AGM.

In case of any queries, grievances related to e-Voting, you may refer to the Frequen (FAD) for shareholders and e-Voting user manual for shareholders available at the de-www.evoting.natio.com or may contact Mr Sirrams. Integrated Registry Manageme. Limited, 2nd Floor, Kences Towers, 1, Ramakrishna Street, T.Nagar, Chennal sirrams@integratedindia.in.

... (IIII)

to the stock exchanges (NSE & BSE).

I. The company had also published a communication on 4\* July 2023 to facilitate updation of e-mail IDs by members who have not already registered the same.

Please keep your updated email ID registered with the RTA of the Company / your Depository Participant to receive finals communication.

# mentum of growth has continued for the subsequent quarters as well. In the fourth quarter of FY23, 55 per cent of the respondents reported higher production levels. Further, over 57 per cent of the respondents expect a higher level of production in Q1 of FY24 with an average increase in production in single digits. This assessment also reflected in the order books as \$8percent of the respondents in Q1 of FY24 having had higher number of orders and demand conditions, especially domestic, continuing to present an optimistic picture for Q2 of 24 as well, noted the survey. The latest quarterly survey assessed the senti-

ஆடி அமாவாசை இலவச தர்ப்பணம்

#### விம்கோ நகர்–சுங்கச்சாவடி இடையே 4 மணி நேரம் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

4 மல்லர் வந்தம் வமட்கரா நடிக்கல் சலைக் டோதிட்கு திற்க சென்னை ஐசிலை 17: விம்கோ நகர்-கங்கச்சாவடி வழித்த திறில் மின் விவியோகத்தில் கோனாறு ஏற்பட்டதால் அடுகாலை 5.45 முதல் 9.30 மணிவரை ரயில் சேவை பாடுக்கப்பட்டது. சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிகல் அடுகரித்து நென்னையில் நாளுக்கு நாள் போக்குவரார் மின்னாம் மற்றும் மெட்ரோ ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். மெட்ரோ ரயில் அடுகாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை இயக்கப்படு கொ.

றமுல் அதுகாலை பண் முதல் இராவு 11. கப் மண் வண இயக்கப்படு நிறது. இந்நிலையில், நிங்கள்கிழமை நிலையத்தில் நிலரென பின்னி விபோகத்தில் தடை ஏற்பட்டது. இதையடுத்து விம்கோ நகர்-கங் கச்சாவடி இடையோன ஒரு வழிப்பாதையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன், மறுமாரிக்கத்தில், ரயில்கன் இயக்கப்படாததால் பயணிகள் கடும் சிரமத்தை சநிதித்தனர். இதற்கொடல் மின் வின்கியோக கோளாறை சரி செய்யும் பணி மீல் டெட்ரோ தொழில் நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டனர். இரும் பீறும் அதுகளை சரி செய்த இயல்பான கேளையை தொடங்க கமார் 4 மணி நேரம் நீடித்தது. பணிகள் முடிந்து காலை 9.30 மணி முதல் மட்டோ எயில் போக்கதாகத்து சிராவது. இணால் விம்கோ நகரி கிருந்து அலுவலகப் பணியாளர்கள், பள்ளி கல்லூரி மானவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.

### அம்மா மினி கிளினிக் செலவு விவரம் சமர்ப்பிக்க கணக்கு குழுத் தலைவர் உத்தரவு

சமாப்பிக்க கணக்கு குழுத் தலைவர் உத்தரவு சென்னை ஓலேனை 7: சென்னையில் உள்ள அம்மா மினி கிளிவிக் செல்வு விவரங்களை தனிக்கை ஒழுவுக்கு சமிப்பிக்குமாறு கணக்கு குழுத் தலைவர் கதனிக்கை தழுவத் சமிப்பிக்குமாறு கணக்கு குழுத் தலைவர் கதனிக்காக மூற்றும் பேற்சொள்ளப்பட வெண் தனிக்கை திறுவை விவரங்கள் மற்றும் பேற்சொள்ளப்பட வெண் டிய முடவடிக்கைகள் குறித்த தனிக்கை ஆய்வுக் கட்டம் சணக்கு குழுத் தலைவர் கதனிகேருவத் தலைமையில் நிகக்கிழமை நடை பெற்றது. இநில் அவர் பேரியதாவது: உத்த 2022 வரை நடைமுறையிலிருக்கு மூலலுர் ரமகாமிரதம் அம்மையார் திரும் வடு தன் திட்டத்தில் 2018-19 திறியாண்டில் ததிகமான சான்றிதத் இல்லையல் கு.2.02 கோடி மற்றும் கி72 தொள்கு ததிகமான சான்றிதத் இல்லையில் குடியதி முதாயிகள் குறித்து தெரிவிக்க கரியான மற்றுக்கு மற்றும் தடியதி முதாயிகள் குறித்து தெரிவிக்க சென்றும். கோலும் இக்காலதில் விதிகளை மீறி எடுக்கபட்டக் கடிய கரிகளை சென்பிக்கிலை குழுவத்த அம்பரியிக்க வேண்டும். கொண்டில் கள்ன பால்கினிவிக் கருறும் அம்மா மினி கிளிவிக் செலவு விவரக் கள் கா பாலிகினிவிக் கருறும் அம்மா மினி கிளிவிக் செலவு விவரக் கள் கா பாலிகிகிக்கு குறுவத்த சம்றாம் அவர்.

#### இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தேதி நீடிப்பு

சென்னை ஐூவை 17: இக்னோ பல்கலைக்கழகத்தில் ஐூலை-2023 பருகத்துக்கு மாணவர் சேர்க்கைக்கான கடை சி.தேறி ஐூலை 31 -ஆம் தேறி வரை நீட்புக்கப்பட்டுள்ளது. இது குறித்து இக்னோவின் மண்டவ இயக்குநர் நிங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான் வ காம


ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறிக்கு இக்கோள்கின் மண்ட வ இயக்குநர் நிக்கள்பெரமை வெளியிட்ட அறிக்கை: தேறிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழு வ்வரால் (NAAC) A++ தர அங்கோரம் பெற்ற இந்திய அரசின் கல்வி துறையின் நீழ் இயக்கும் இந்திரா காந்தி தேசியத் நிறந்தற்கவைப் பல் கலைக்கழகத்தில் இறைநெடை பட்டபட மற்றும் சான்ற நீட் படிப்புகளுக்கு குற்கை 2023 பருவத்திகளை மாணனர் சேர்க் கைக்கான கடைசி தேதி ஐற்கை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டுள்ளது. இப்படிப்புகளில்சேர விரும் (கீவார் https://lignouadmission.s amarth.edu.in (for ODL Mode Programmes) https: //iop.ignoualnia.e.a.in (for Online Mode Programmes) என்ற இணையதாத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். பிஏ (ஜெனரல்) பி. காம் ஜெனரல்), பிஎஸ்சி (ஜெனரல்) ஆடும் படிப்புகளுக்கு விண் ணப்பிக்கும் தகுடுவுடைய பட்டியலின் விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுதிறது. டோலும் கூடுவு விவரங்களுக்கு இணையதனம். www.ignou.a டோ மின்னத்கள் recheman@ignou.ac.in and rechennai admissions@ignou.ac.in மற்றும் 044-26618040 தோலைபேரி என்னில் தொடர்பு சென்னலாம் என தெரிவீத்துள்ளார்.

#### தங்கம் பவுனுக்கு ரூ.112 குறைவு

சென்னை, ஜூலை 17: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112

). |னயில் திங்கள்கிழமை ஆப |கத்தின் விலை கிராமுக்கு சென்னையில் நிங்கள் இடியை ஆய் ரணத் தங்கதில் விலை கிராழுக்கு ரூ.14 குறைந்து ரூ.5336-க்கும், பவு துக்கு ரூ.12 குறைந்து ரூ.4288-க் கும் விற்பனையானது. வெள்ளி லிலைகிராழுக்கு 30 காககள் குறைந்து ரூ.81,50-க்கும்,ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 குறைந்து ரூ.81,500-க்கும் விற்பனையானது.



#### ஒய்வுபெற்ற ஏடிஜிபி வீட்டில் திருட்டு

திருப்பதும், வீட்டில் இருந்த இரும்பு பிளாஸ் டிக் போருள்கள் ஆடு யவை திருடப்பட்டிருந்த தையும் பார்த்து அதிர்க்கி யடைந்தார். இது குறித்து அவர், கே.கே.நகர் காவல் நிலையத்தில் செய்த புகர நிலையத்தில் செய்த புகா ரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை

epape .dinand.com

சென்னை, ஜூலை 17: மகாலிங் கபுரம் ஸ்ரீ ஐயப்பன் – குருவாழு ரப்பன் கோயிலின் சார்பில் ஆடி அமாவாசையான திங்களிலுமை முன்னோர்களுக்கு இலவசமாக தர்ப்பணம் அளிக்கும் நிகழ்ச்சி

தர்ப்பணம் அளிக்கும் நிகழ்ச்சி தடைபெற்றது.
ஆண்டுதோறும் மகாலிங்க புரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாழு ரப்பன் சோயிலின் சார்பில் இந் நீகழ்ச்சி நடைபெறுவிறது. நிகழாண்டும் மெரிவா சாந் தோம் தேவாலயம் பின்புறம் கள்ன கடந்கரையில் நிங்கள்லி முமை காலை 5 மணி முதல் 9,30 மணி வரை இந் நிகழ்ச்சி நடை பெற்றது.

பண் வண் இது நகழ்ச்சி நடை பெற்றது. புற்னனோர்களுக்கு தர்ப்ப ணம் செய்ய பித்தளை சொம்பு, வாழை இலை, எள்ளு, சந்தனம், தர்ப்பை (எ)பவித்ரம், சாதம் உள் ளிட்ட பூஜைக்குரிய அனைத்து பொருள்சுளும் இலவசமாக வழங்கி அந்த பூஜையை செய்வது



னனை மெரீனா கடற்கரையில் ப்பன் – குருவாயூரப்பன் கோயிலில் வச பித்கு தர்ப்பண நிகழ்வில் ார் பங்கேற்றன?

குறித்து ஆச்சாரியர் சிவசங்கரன் சிற்றுண்டியும், தேநீரும் கோயி வழிசாட்டினார். மேலும் தர்ப்ப லின் சார்பாக இலவசமாக வழங் ணம் செய்து திரும்புளோருக்கு கப்பட்டது.

#### என்.சி.சி. துப்பாக்கி சுடுதல் போட்டி: தமிழக அணி இரண்டாம் இடம்

சென்னை, ஜூலை 17 : திருவனந் தபுரத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் படை துப்பாக்கி சடு தல் போட்டியில் தமிழக அணி இரண்டாம் இடத்தை பிடித்த

துள்ளது. தேசிய மாணவர் படை துப் பாக்கி சுடுதல் போட்டி கேரள பாக்க சுடுதல் போடடி சேரள மாநிலம் - திருவனந்தபுரத்தில் கடந்த 3 - ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை! ஜூலை 16) -ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தேசிய மாணவர் படை யைச் சேர்ந்த 17 அணிகள் கலந்து

தமிழக அணியின் சார்பில் 8 எணவர்கள், 8 மாணவிகள் பங் கேற்றனர்.

இதில் உடுமலைப்பேட்டை ஸ்ரீ விவிஜி விசாலாக்ஷி கல்லூரியைச்

சேர்ந்த பிர்த்தி மற்றும் ராஜபா ளையம் ஆரிஆர் கல்லுரியின் அருண் சர்மா ஆடுபோர் தங்கப் பதர்க்களை வென்றனர். இதே போல் இருச்சி ஐமால் முகமது கல்லுரியின் தேசிய மாணவர் படையை சேரந்த பாலாஜி மற் றும் எம்ஆர்கிய கல்லுரியைச் சேர்ந்த சிவா ஆடிய இருவரும் தங் கப் பதக்கங்களையும் பற்றனர். மன்னார்குடி, கல்லுரியைச் சுல்<u>ல</u>ூரியைச்

மன்னார்குடி சுல்லூரியைச் சேர்ந்த மாணவர்சுள் மூன்று வெண்சலப் பதக்கங்களை வென் நனர். ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழக தேசிய மாணவர் படையினர் இரண்டா வது இடத்தைப் பிடித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தின் மோவ்வில் உள்ள

ராணுவ துப்பாக்கி சுடுகல் களச் தில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் துப்பாக்கி சடும் போட்டிக்கு தமிழகதேசியமாண வர் படையினர் தேர்வாகியுள்ள னர்.

இந்நிலையில் சென்னை என். சி.சி. குனைலை இந்நிலையில் சென்னை பண. ரி.ரி. தலைமையகத்தில் திங் கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச் சியில் பதக்கம் பெற்ற தமிழக தேசிய மாணவர் படை வீரர்க ஞக்கு துணை இயக்குநர்ஜெ னரல் சுமாண்டர் அதுல் குமார் ரஸ்தோகி நினைவுப் பரிசுகளை வமங்கினார்.

வழங்களை! இந்த நிகழ்வின் போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உடனிருந்தார்.

## முதலமைச்சர் மாநில இளைஞர் விருது: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

செல்லை பரங்கட்ட ஆட்சயர் தெரிவீத்துத்ன்னார். இது குறித்து அவர் நில்கள் நமை வெளியீட்ட செர்நி: சமுதாய வளர் சிறிக்கு சேவை யாற்றும் 15 வயது முதல் 35 வயது வரை உள்ள இனைஞர் கருத்து நடுக்குன்று 1 ஆண்கள், 3 பெண்களுக்கு முதலைம்சர் மாநில இணைஞர் விருது வழல் கப்பட்டு வருகிறது. நிகழாண்டி-லும் ஆகட்சுக்கும் நேர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டி-லும் ஆகட்சுக்கும் இது விருது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டி-இத்த விருதுடன் ஒது வட்சம் பெற்றும் பதக்கம் உள்ளிட்டவை புற்வழக்கப்படவுள்ளது.

யும் வழங்கப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் 1.4.2022

வணைப்பதாராகள் 1.4.2022 அன்று 15 வயது நிரம்பியவ ராகவும் அல்லது 31.03.2023 அன்று 35 வயது நிரம்பியவ ராகவும் இருக்க வேண்டும். 1.4.2022 முதல் 31.3.2023 வரை

கள் இவ்விருதுக்கு விண்ணப் பிக்க இயலாது. தகுதியுடையவர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை

தகுடுவுடையவர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை விண்ணப்பங்களை ஜூலை முற்ற பாலை 4 மணிக் குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையங்டுக் யரசுந்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தலைக்களை தொரு தக் கொள்ள வெளாய் நுள் தீச்சல் குளம் பகுதிலிலுள் தீச்சல் குளம் பகுதிலிலுள் நீச்சல் குளம் பகுதிலிலுள் நீச்சல் குளம் பகுதிலிலுள் நிச்சல் குள் பகுதிலிலுள் நிச்சல் குள் பகுதிலிலுள் தல்லது அலுவலக கைப்பேடு. 7401703480, இராவைபோட்டு விட்டுக்கில்

#### மகளிர் உரிமைத் தொகை: மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

சென்னன. ஐசிலை 17: மகளிர் உரிமைந்தெர்கை மாற்றுத்திற வாளி குடும்பத் தலைவிகளுக்கு தடைப்பதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுக்கு வாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கதின் செரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சங்கத்தின் சார்பில் திங் கள்கிழமை வெளியிடப்பட்ட

கள் கூடி. அறிக்கை : ' முகளிர் உரிமைத்தொகை, மகளா உரிமைத்தோகை, ஒடும்பத் தலைவிகளுக்கு மாதத் தோறும் ரூ.1,000 அளிக்கப் படும் என்ற வாக்குறுதி நிறை வேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரி யது. இதில் ஏற்கனவே மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெற் றுவரும் குடும்பத் தலைவிக ளுக்கும் இத்தொகை கிடைப்ப தற்கான வாய்ப்பு அளிக்கப்பட் டுள்ளதை வரவேற்கிறோம். இந்நிலையில் பெரும்பான் மையான மாற்றுத்திறனாளி

கள் குடும்பங்களும் ஏழ்மையி லும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களாகவுமே உள்ள னர்.

னர். எனவே, மாற்றுத்திறனாளி உதவித் தொகை பெறும் குடும் பத் தலைவிகள் அனைவருக் கும் முதல்வர் அறிவித்த மக ளிர் உரிமைத் தொகை கிடைப் பதை உறுதி செய்ய அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

## தண்டையார் பேட்டையில் ஜூலை 22-ஆம் தேதி 'மக்களைத் தேடி மேயர்' முகாம்

மக்கணத் இசிவை 17. தன்னட் யார்பேட்டை மன் டி அலுவலகத்தில் ஐச்லை 22-ஆம் தேதி மக்க ணந் தேடி மேயர் நிரப்பு முகாம் நடைபெறவுள் வது. இநில் மேயர் ஆர்.பிரியா கைந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து நோடியாக கோர்க்கை மறுக்களைப் பெறவுள்ளார். பெருந்த சென்னை மாநகராட்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அளிக்கும் களரிக்கை மனுக்களில் மீது விரைந்து தீர்வு களதும் வகையில் மண்டலம் தோறும் மக்க னந் தேடி மேயர் நிறப்பு முகாம் நடத்தப்படுக நடி முக்கதாக ராயபுரும் நிருவி.க.நகர் மற்றும் அடையாறு மண்டகல்களில் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கண்டையர்பட்டன் இதைத் தொடர்ந்து கண்டையர்பட்டன் மண்டை அலுவலகத்தில் ஐச்வை 22-ஆம் தேதி மக்களைத் தேடி மேயர் முகாம் நடைபெறவுள் வது

னது. இநில் நண்டையார்பேட்டை மண்டலத்துக் ஒன்பட்ட பொதுமக்கள் தங்களின் அடிப்படை வதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயர் ஆர்பியோளிடம் நோடியாக அளித்து நிரு வண் லாம்என மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.



#### கேடலிஸ்ட் ட்ரஸ்டீஷிப் லிமிட்டெட் (முன்பு GDA ட்ரஸ்டிஷிப் லிமிட்டெட்

10 (Alyana), (print) 400090 0555, (parametrie: +91 (022) 4922 0505 5. (parametrie: -55, spirit) annuell (susgr) 38 (parametrie: -020 6880 7200 910-911, 9ags paris; meserci (likipa), 26, -110001 (parametrie) arai: 011 43029101 ை அரி அதுகையும் : அத கஸ்தூர்பர் காந்தி பார்க்,

தொண்ணும் எழு இல் சந்த எழுந்து ஆண்டுந்த இ அ. இம் மற்றும் மேற்சோள்ள தேதில்விறுந்து உண்ணம்

# TAYAM OSII GIÈI SO மைக்கிக்கலுக்கு சாயம்

## காயம் மாத்திரை

அசிடிட்டி, வாடி, அஜிரணம், தலைவலி, வாய் பண்கள், புளிப்பு ஏப்பம் பசிரிக்கைம், வமிறு மற்றும் மள்ளில் எரிக்கல் உணர்வ, ஆற்றல் குறையாடு. தோல் வசி போன்ற மலச்சிக்கல் மற்றும் இரை தொடர்களை பிறிக்கைகள்கிறத்து நினாறண். அளிக்கிறது, இராவில் ஒரு கயாய் மாத்திரை எடுத்து கொள்வதன் இவர் காகையில் மலக்கிக்கவில் இருந்த உக்கமுக்கு நியாறி அளிக்க உதவுகிறும். ஆயாயேதில் இரைந்த உக்குக்கு நியாறி அளிக்க உதவுகிறும். ஆயாயேதில் இரைந்த காகுத்து இறிகுக்கு முற்றிறும் இயற்கையானது மற்றும் தீங்கற்றது. மலக்சிக்கலுக்கு விடை மொடிரிட்டிகள் முடில் உக்களது. அற்றுகைஞ் தக்க வைத்து கொள்ளவும்.

## ந்து மற்றும் ஆயுரிலதிக் கடைகளில் கிடைக்கும் | Buy online : இறுக் | 1008

## பழவம் B

படிகள்ப பொது அறிவிப்பு மன்சி மற்றம் பால்சாட்டி போடு ஆப் இந்தியா (கலைப்பு நடவு வண்குமணைகள் 2016, வண்குமுறை 12)

ш	ரமணி நிசார்ட்ஸ் அண்டு ஹோட் நிறுவனப் உரிமைதாரர்கள்	டல்ஸ் பிறரவேட் லிட். கவனத்துக்கு
elam.	Geninensuseimen	district
1.	Gugggpank sunignti Guui	ing account planning and passing Committees Secretary of
2	பெறுநெலாக் கடன்றார் வணிகப் தொடங்கிய நான்	20.05.2011
1	ெருந்துகளக் கடன்றாரின் வணிகர் பதிவு செய்யப்பட்டது / தொடங்கப்பட்டது	(Органі) офина), Саліван
4.	Guyggem gerure eet / Guyggeené eurigetthe (Speerii Guggiyée pé gerure eet	USS101TN2011PTC080728
5.	பெருந்துவளக் கடள்தாறின் பதிவு அதுவகை பற்றும் முதன்னம் அதுவகை (ஏதேதும் இருப்பின்) முகவரி	8/42, useronge sjöter some, appeni@il.m., Gerinner, Gerinner, schipurij 600018
6	glaria aglaliana sar yang gangawa waayu gra	12.07.2023
7.	Outubposté au régrofie amula punajamas. Optués pré	13 07 2023
8.	கண்பு அனுப்பாகச் செயல்.டும் நியல் அதுவலின் டெயர் மற்றும் பதிவு எண்	# <b>51 46</b> -3 <b>2 consiste</b> 88/PA-001/P-200937/2017-2018/1154
9.	கைப்பு அறுவளின் முகவரி மற்றும் மின்னஞ்சம் முகவரி - வாயேத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபு	ashokseshadrig@gmail.com
10.	control of the contro	resolution.ramani@gmail.com
11.	s flora Controle outificities poster arm of speci-	12.08.2023

egéré aglaration ...

utgus la garricher s'husbarggeousgus la garricher s'husbarggeousgus la garricher s'husbargeousgus la garricher s'husbargeokantania s'husbargeokantania s'husbargeokantania s'husbargeokantania s'husbargeokantania s'husbargeokantania seprenguren 35 file di punishparata angalajah

malarilagis yair gelera bergisphi

malarilagis yair gelera bergisphi

ணை மழப்பாக்கம், நாம் நகர், 18வுது மன் நோரு. பிளாட் எண். 1086 கீ 8 – ல் கட்டுப்பட்ட, சென்வை டேம் சோழிங்குநல்லூர் வட்டம். பாக்கம் – 1 தீரமும், புதிய எடும் 1,121/11A2A கீ 121/11A2B – ல் மட்ட வமார் 9,600 சலுரை உள்ள கட்டுப்பட்ட கமார் 3 - 600 சஜா உள்ள நிறத்திற்ற நான்ற புறம் வடக்கே 1098 5 5 1087 - நேற்கே 110த மேலின் நோடு. கீழக்கே - 30 சிழ நோடு நேறக்க சோடா என். 1090 நேற்கு நெறுக்க சோட் உள்ள 1090 நேற்கு நோறா நிறக்கள் உள்ள நடித்தது எனது கடிக்கறார் செய்க கிடித்தது எனது கடிக்கறை நேற்கு நடித்தது எனது கடிக்கறை மேற்படி சொத்திகளை பரிவர்த்தகை

வீட்டில் திருட்டு கென்னை இல்கு 17. சென்னை கேக்குக மில் தமில்பெற்ற எழுதில் வீட்டில் பொருள்கள் இரு டப்பட்ட அடுத்து போவ் லார் வீசாரணை நடத்தி வருகின்றவர். தேகேதுகர் ஆர்.கே சண்முகம் சாலைப் பகு தினைக் சேர்ந்த கெடகாம ராது (68. இவர் சண்டிகர் போக டனவியாற்ற ஓங்வ பெற்றவர். ஒம்வுக்குப் பின் போக டனவியாற்ற ஓங்வ பெற்றவர். ஒம்வுக்குப் பின் போக டனவியாற்ற ஓங்வ பெற்றவர். ஓம்வுக்குப் பின் போக டனவியாற்ற ஓங்வ சோந்த விட்டில் குறிப்புத் தா. க் வசித்து வந்தார். காம ராது கடந்தாண்டு வேறு வட்டுக்கு இடம் பெயர்த்த நிலையில் அந்த வீட்டை டிட்டி வுகைந்திருந்தார். இந்திலையில் காமார் கடந்த குரமிற்றுக்கிறமை பாரிக்கவந்தான், அட்போது மர்ம நபர்கள், முதல் தனத் லில் உள்ள கதனின் பூட்டில வடக்கு இடம் பெயர்க்க வந்தாவின் பூட்டில் இந்த கேரின் தனின் பூட்டில் இந்த கேரின் முறைப் தனத் இப்பதும் வீட்டில் இந்த இரும்பு பினாஸ் மற்று சொற்றினை பரிவந்த வண்டு சொய்குறிமாகிறும்றால். எனவே இந்த சொற்று விறைப்படும் நிற்பில் செற்ற விறைப்படும் நிற்பில் சேற்படும் செற்றில் என்று கிற்பில் செற்றில் பரிவிலும் கிறைப்படும் பரிவிலும் குறைப்படும் கிறைப்படும் குறிப்புகை பரிவும் நாக்கி பரிவும் நிறிப்படும் குறிப்படும் பரிவதிக்கில் நக்கி சிறிப்புகள் பரிவதிக்கில் கிறிப்புகள் காகிப்படும் கிறைப்படும் காகிப்படும் காகிப்படும் காகிப்படும் கிறைப்படும்

கூறறு நிருபிக்க தேவைய ஆவ்காள்களுடன் நிந்த சூறில் வெளியிட்ட 15 தீனங்களுக் தீழ்க்கண்ட முகவரித்த சூழ் வேணைநில் தூவ்வரது எவரே சூவர்களின் உரிமையும் / கூழ் மற்றும் சூட்டி சேயமை தநிவிக்காவிட்டால் சூவர் தங்களுடையை உரிமையை வில

ஆரா. அளந்தேவன் சந்திரன் கையமான. வழக்கறிஞர். 421/6, டன் வியூ காவண், 77வது தெடு-P.பினாக் அண்ணா நகர். செல்லனா - 40 கை: 59764 40964 / 72999 96659



Goldgeben eilenerinswegeng generangus 200 in vertrikt. — generante ausgeben der Gesteller der Goldgeben zugen generante 100 inmerlijke Aufgesteller der Goldgeben zugen generante 100 inmerlijke Aufgesteller der Goldgeben zugen generante generante

## After peace talk, work on sewage pipeline to begin

Residents of Nettukuppam will not be inconvenienced, say officials

EXPRESS NEWS SERVICE

©Cremal

OFFICIALS of the Greater Chemnai Corporation (GCC) along with police officials and councillors held a peace talk with residents of Thalankuppam Colony and Nettukuppam near Ennore. on Monday.

This is after TNIE reported that a handful of dominant caste families from adjoining Nettukuppam had opposed the laying of an underground sewage pipeline for the tollet near their houses.

Senior corporation officials

laying or an entering the form of the toilet near their houses. Senior corporation officials toid TNIE that field inspections revealed that there was no alternative, geographically, for the sewage line passing through houses in the Nettukuppam area. "Now, the toilet is made functional with a septic tank but we are aware that this is not a permanent solution and sewage pipelines have to be laid somer rather than later," said a senior corporation official.

Officials explained the situa-



tion of the complex in Thalankuppam, which has six toilets each for men and was completed three months ago | PRAVIKUMAR

area, but officials explained to them that they will do what needs to be done," said a resident of Thalankuppam.

The corporation had taken up renovation of the 40-year-old public toilet at Thalankuppam Colony around three years ago. However, even after three months of the construction being completed, the residents were unable to use it since a group in the adjacent neighbourhood protested against laying underground sewage for the toilet in their area.

## Power cut in parts of city today and tomorrow

EXPRESS NEWS SERVICE

TO facilitate maintenance work, power supply will be sus-pended in parts of Chennai from 9 am to 2 pm on July 18 &

#### Shutdown on Tuesday

ADYAR: Bharathiyar Street, Raja Street, Thirumala Garden. Raja Street, Thirumala Garden, Anbalagan Street, Periyar street THIRUVANMIYUR LB Road Appasamy flat, Ranga-nathapuram South, MG Road, Subbu Street, Kamaraj Nagar PERAMBUK: SEMBIUM Ku-maran Nagar, Muthamizh Na-gar, Indira Nagar Extension, Ramalingam Nagar.

Shut down on Wednesday

TAMBARAM: RAJAKII PA.

KAM Venugopalsamy Nagar, Sadasivam Nagar, Kamara-japuram Main Road RADHA NAGAR Purusothaman Nagar, SBI Colony, Nallappa Road KA-DAPPERI Lakshmipuram, Mettu Street, Gandhi Road, Sembakkam, Chitlapakkam, Sembakkam, Chitiapak Thir u ne er mala i, Kasthuribai Nagar, Amar Nagar PERUM-BAKKAM Kailash Na-gar, Bajanaikoil Street SITHALAPAKKAM KK NAGAR: All areas fed

SITHALAPAKKAM
Noothencherry, Rajambal Nagar, North & West
Mada Street PAMMAL Entire
Anna Nagar, Kulakarai street
AnnaKAPUTHUR Entire Pasumpon Nagar, Athimoolam
Street PUDHUTHANGAL, CTO
Colony, Doctors Colony, Moogambigai Nagar.
PORUR: KOVOOR Para-

niputhur, Kakilapettai THIRU-MUDIVAKKAM 5. 6 & 14 Sidco MUDIVAKKAM 5. 6 & 14 Sidco Main Road, Erumaiyur, Kishkinta Main Road, Shoba Queens land KAVANUR Naidu Street, Periyar Nagar, Ambed-kar Nagar, Rajiv Gandhi

K NAGAR: All areas fed from Vadapalani, Al-warthiru Nagar, RR Colony, SAF Games Vil-lage, Ramaswamy Salai, Virugambakkam substations.

substations.
AVADI: ALAMATHY
Agaram Kandigai, Sethupakkam, Ponniammanmedu,
Magaral Kandigai.
AMBATTUR: THIRUVERKADU PH Road, ACS Hospital & College, Vanagaram
Road, Manthopu Salai,
Vivekanandhar Street AYAPA-

KKAM TNHB Ayappakkam plot No.6500 to 10000. VYSAR-PADI MADHAVARAM Anapoortan aagar. Sumathinagar. Lakshmi nagar. Leather Estate, Ravi garden, Metha nagar. A.B.C.D colony STANLEY Ambedkar nagar. Harinarayanapuram. S.M Chetty street, Housing Board and above all surrounding areas.

ADYAR: THIRUVANMIYUR Kamaraj Nagar. Cosmopolitan

ADVAR: THIRIVAMIIVUR
Kamarai Nagar, Cosmopolitan
Colony, Thiruvalluvar Salai,
Sivasundar Avenue IIT Ponniyammankoil Street, Ganapathi
Avenue, Kottu, Erikaraisalai
Ist Main Road, NTTI Quarters
RAJBHAVAN Maruthupandi,
Gangaiammankoil Street
VELACHERY Dhandesswaram
area, Velachery to Taramani,
Balamurugaan Nagar, Anna Nagar, VGP Selva Nagar.

## 3 steal moblies worth ₹56L from shop in Chengalpattu

EXPRESS NEWS SERVICE @Chennai

EXPRESS NEWS SERVICE @Chemal
THREE unidentified men escaped with mobile phones worth ₹56
lakh from a shop in Chengalpattu district, in the wee hours of
Monday The video of the incident has gone viral.
The incident took place in the shop of Abdul Rahim in Sunguvarchatram Market, said the police. When he reached to open the
shop on Monday morning, Abdul Rahim saw that the shutters
were open. "He entered the store and found several mobile phones
were missing. He checked the CCTV footage and found that three
men had burgled the place," said the police officer.
In the footage, a man is waiting outside the shop with a mini
truck. Two others stuffed mobile phones in a sack and escaped.
The incident happened at around 1.30 am. Sunguvarchathram
police have registered a case.

## Techie kills wife, kid over suspected debt trouble

EXPRESS NEWS SERVICE

0 on Monday, relatives of Aravind tried to contact him, but he did not respond. After attempts to contact Sujitha also failed, they contacted their neighbours and asked them to check on the family

A 32-year-old IT employee allegedly killed his wife and severnyear-old daughter. He later tried to die by suicide in the wee hours of Monday said the police. The man identified as Aravind from Thazhambur on the Contact Manual Conta working, said the

working, said the police.
"On Monday morn-ing, relatives of Aravind tried to contact him on the phone, but he did not respond. After attempts to contact Sujitha also failed, they contacted their neighbours and asked them to check on the family," said the police on the family," said the police on the neighbours who broke open the door found Su-

jitha and Aishwarya lying in a pool of blood on the bed. Ar-avind was also lying uncon-scious, said the police. The neighbours informed the am-

ours informed the am-bulance and the crew declared the woman and the girl dead and rushed Aravind to a hospital. Police said Aravind

nospital.
Police said Aravind had debts to the tune of ₹17 lakh. "We learned that Aravind played online games and spent on luxurious items," said the police officer. Thazhambur police registered a case and sent the bodies to Chengalpattu Government Hospital for postmortem. Aravind is admitted to the ICU. stance for those having stance for those having stance for those having

the ICU. (Assistance for those having suicidal thoughts is available in TamilNadu's health helpline 104 and Sneha's suicide preven-tion helpline 044-24640050)

#### HPCL plants 1,000 saplings in city

Chennai: Inaugurating its 50th anniversary celebration, Hindustan Petroleum Corporation Limited (HPCL) planted 1,000 saplings at the Semmancheri Housing Board premises recently. A Amalraj, Tambaram commissioner of

Tambaram commissioner of police, inaugurated the event and appreciated the plan of planting five lash saplings by HPCL all over India. Murthy, deputy commissioner, Sanjay Mathur, chief general manager, Rakesh Gupta, LPG division GM, Natarajan, human resource development department chief manager, VelMurugan, housing board assistant executive engineer and 5r Josephine Amala Valamrath, coordinator, Tamil Nadu Domestic Workers' Welfare Trust participated in the event.

## Training prog for CBRN

Chennal: A training of trainers (ToT) programme was organised at Chennal Airport by National at Chennal Airport by National Disaster Management Authority (NDMA) in association with AAI, to enhance the preparedness of airport emergency handlers to respond to chemical, biological, radiological and nuclear (CBRN) emergencies. The five-day programme was inausurated by emergencies. The five-day programme was inaugurated by airport director, C V Deepak, in the presence of Asheesh Kalaan, commanding officer, INAS313, Dornier Squadron and other stakeholders.

## S. E. RAILWAY - TENDER

PUBLIC NOTICE

TICE is hereby given that my client and to transact with the vacant land ing Plot Nos. 1086 & 1088, measuring 1 Set II. or hereather distributed in the set of th

e-Tender Notice No.: 4378-GRC-CE-C-SO-79-2022, Date: 17.7.2023. Brief Description of work: Composite West for

# In just a click.

NDIAN EXPRESS



#### Government of Odisha Sports & Youth Services Department SYS-INFRA-INFRA-0003-2023/17596/ SYS Date: 17/07/2023

Request for Proposal

ports & Youth Services Department, Government of Odisha invite from reputed agencies to the RIP for "Selection of Bidder for operation nanagement of World Cup Village at Rourkela under long ten agreement". The details of the document are available at the belo and website

Website: https://www.tendersodisha.gov.in/ https://department.sportsodisha.gov.in/tender interested firms/ parties/ agencies are advised to study the RfP doc arefully before submitting their bid.

Important Date and Information:
Date of Issue of RIP - 17.07.2023

Submission of Pre Bid queries - up to 11.00 AM 28.07.2023

Pe Bid meeting - 29.07.2023 at 3.00 PM
Last date and time of submission of proposal - 10.08.2023 up to 04:00 PM
Opening of the Technical Bid - 11.08.2023 at 05:00 PM
Technical presentation - 16.08.2023 at 11:30 AM

OIPR-29001/11/0041/2324

Commissioner-cum-Secretary

#### UNIVERSITY GRANTS COMMISSION (MINISTRY OF EDUCATION,

GOVT. OF INDIA)

Bahadur shah Zafar Marg, New Delhi-110002
Phone: 011-23604333, 011-23604508

Adv NO 28/2023

# ADVERTISEMENT FOR THE POST OF DIRECTOR, INTER-UNIVERSITY CENTRE FOR ASTRONOMY AND ASTROPHYSICS (IUCAA), PUNE, MAHARASHTRA

UGC invites online applications for the post of Director for Inter-University Centre for Astronomy and Astrophysics (ULCAA). Pune, Maharashtra in the pay level of 8s.2.10.000/- (fixed) per month with a special allowance of 8s.1.1,250/- pm. (plus usual allowance as applicable from time to time) which is equivalent to the Vice-Chancellor of a Central Histories.

The application should be filled online for which the last date is 28.08.2023. No hard copy will be accepted. further details are available on the UGC website www.ugc.ac.in/jobs.

THE RAMCO CEMENTS LIMITED

NOTICE OF 6514 ANNUAL GENERAL MEETING

Secretary, UGC

Dear Member(s).

I Notice is hereby gover that the Sady Fifth Annual General Meeting of the Company ("SS" AGM) will be convened on Thursday, the 10° August 2023 at 1000 AM through Video Conference ("No") facility in consplance with the applicable provisions of the Companies AL-2013 and Real's Taxent thermoder and 25th Little ("Quiptions and Discourse Requirements") and the Sade States thermoder and 25th Little ("Quiptions and Controller Requirements") and the Companies AL-2013 and Exchange Board of India, insued goal and of Member 2002 ("Annual Regort") will be set unity be called the set of the part of the Sade ("Annual Regort") will be set unity be required the Sade ("Annual Regort") will be set unity by annual to the India of the Sade ("Annual Regort") will be set unity by a set of the Sade ("Annual Regort") will be a very large and the Sade ("Annual Regort") will be set unity by a set of the Sade ("Annual Regort") will also be available on the whote the AGM. The Notice of the AGM and the Annual Regort will also be available on the whote the AGM and the Annual Regort will also be available on the whote the AGM and the Annual Regort will also be available on the whote the AGM and the Annual Regort will also be available on the whote the AGM and the Annual Regort will also be available on the Sade ("Social Schanger") and the Company of the Sade ("Social Schanger") and the Company of the Sade ("Social Schanger") and the Company of the Sade ("Social Schanger") and the Sade ("Social Schanger") a

remote evolving in the examt.

O with the Company / Depository Participant and the members who have not registered their E-MA

With the Company / Depository Participant and the members who have acquired shares aft

the deposits of the roote and hading shares as or Cut-Off lost may cast their volta
remote e-volting or through the e-volting during the meeting, by following the procedum

memberation of hard his III (10) or 6) of the roote convening the Act of the remote and the roote of the root tembers may also note:

a) Voting Rights shall be in proportion to the Equity Shares held by the Members as on to Cut-Off Date.

Cut-OTD Date.

Remote e-voting will commence at 9.00 A.M. on Monday, the 7" August 2023 and end 5.00 P.M. on Wednesday, the 9" August 2023 During this period, Members holding shares as the Cut-off Date, may cast their votes electronically.

the Cut-off Date, may cast their votes inettonally.

If These Members, who will be present in the AGM through Year of head their votes when the control of their Members, who will be present in the AGM through Year of head their votes the receivables to through remote -evoling and are derivened no better find on days, so hald englished by vite through remote -evoling or year of AGM.

If Members wish how can their veries by remote evoling row the AGM may also attend and the properties of the AGM may also attend and the AGM through Year of the Vite of the AGM may also attend and the AGM through Year of the Vite of the AGM may also attend and the AGM through Year of the AGM may also attend and the AGM through Year of the AGM may also attend and the AGM through Year of the AGM may also attend and the AGM through Year of the AGM may also attend and the AGM through Year of the AGM may also attend and the AGM through Year of the AGM may also attend and the AGM through Year of the AGM may also attend and the AGM through Year of the AGM may also attend and the AGM through Year of the Year of the AGM Through Year of the AGM Through Year of the AGM Through Year of the AGM Thr

In Remembrance of the 145th Birth Anniversary of our Founder

Sir M. Venkatasubba Rao (18.07.1878 to 30.12.1960)



THE MADRAS SEVA SADAN

# PUBLIC NOTICE of size notices of the colory. Anns the Extension, Chennal-Bo0101, jourchase 38.5 Acres or 86.5 No. 306/2A. Tholiazhi Walasabad Taluk, Kanchiperat from one Mrs. S. Vijayanirmal size R.S. Marayanian and daughters namely Mrs. S.M. Ms. S.Albinaya. It is represent property had purchased by R. S. Marayana and the C. M. S. Marayana of the Colory of the Col

#### NATIONAL EDUCATION SOCIETY® JNN COLLEGE OF ENGINEERING **ENGINEERING**

Applications are invited for the position of

#### PRINCIPAL

- Qualification, Experience and age- as per AICT
- Preference will be given to candidates with experience as Principal/Vice Principal and fo industrial exposure.
- Must be able to communicate in Kannada Language.

synopsis of the Academic achievements, Industria Experience and recognitions matching the Vision and Mission of JNNCE may be submitted along with the detailed resume and relevant documents to registrar.nes@jnnce.ac.in on or before 20ti August, 2023.

For any further information please contact Registrar, NES:- 99860 84837 or 99110 78433



Police

### KAYAM TABLET

provides relief from constipation and other associated problems such as acidity, gas, indigestion, headache, mouth ulcers, sour belching, loss of appetite, burning sensation in stomach and chest, lack of energy, skin pain, etc. By taking one Kayam Tablet in the night can help you be relieved from constipation in the morning. Made from ayurvedic ingredients and herbs, Kayam Tablets are completely natural and harmless. Retain your energy by bidding farewell to constipation.


c Stores | Buy online : amazon | 100



Sd/-Executive Engineer (P&C)







பெங்களுடுவில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் காங்கிரல் தலைவர் மல்லிகள்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் முதலமைச்சர்கள் மழ்தா பானாஜ் திஞ்ஞுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

பெங்களூருவில்

# சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம்

மு.க.ஸ்டாலின், மம்தா, நிதிஷ்குமார் உள்பட 26 கட்சிகளின் தலைவாகள் பங்கேற்பு

பெங்களுரு, ஜூலை. 1 s பெங்களுருவில் சோனியாகாந்தி தலைமையில் எகிக்காடி எதிர்க்கட்சி கூட்டம் தலைபைக்கபின் நேற்று தொடங்கியது. டைப் தொடங்கியது. இதில் நமச்சர்கள் மு.க.ஸ்டாலீன், நிதிஷ்குமார் உள்பட கட்சிகளின் தலைவர்கள் ற்றனர். முதலமைச்சர்கள்

பம்தா, நிறில்லுமார் உள்படி
26 கட்சிகளின் தணைர்கள்
பங்கேற்றனர்.
தாடாளுமன்ற தேர்தலில் ஆளும்
பாரிய இன்றனர்.
இருக்கதில் அன்றனர்.
இருக்கதில் அன்றனர்.
இருக்கதில் அன்றனர்.
இருக்கதில் அன்றனர்.
இருக்கதில் அன்றனர்.
இருக்கதில் அன்றனர்.
இருக்க எடுர்க்கட்சி தலைவர்களில்
இநிக் எடுர்க்கட்சி தலைவர்களில்
ஆமோசனை கட்டம் நடைபெற்றது.
இநில் அலில் இந்திய காங்கிரஸ்
தலைவர் மல்லிகார்ஜான காப்கே,
ராகுல் காந்தி, இ.மு.க. கியடாலில்
உள்பட 17 கட்சிகளின் தலைவர்கள்
லந்து கொண்டனர்.
அதில் நாடானுமன்ற தேர்தலை
என்வாறு எடுர்கொன்றன என்றனு
விளாதிக்கப்பட்டது. அதில் உற்றுமான
முடிவுகள் எடுக்கப்பகளின் உலவு
கட்டம் பெருக்கப்பகளின் உலது
திலையில் எடுக்கப்பகளின் உலது
கட்டம் பெருக்கப்பிகளின் உலது
கட்டம் பெருக்குவக்கல் தடைபெறும் என்ற

அத்தேதிகளில் நடைபெறும் என்று அத்தாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி எதிர்க்கட்சிகளின்

் அதன்படி எடுர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் திட்டமிட்டப்படி பெங்களூருவில் நேற்ற தொடங்கியது. கூட்டத்தில் கைந்துகொள்வதற்காக வந்த அரசியல் கட்சி தலைவர்களை விமான நிலையங்களில் கர்நாடக

முதலமைக்கர் நித்தராமையா, துணை முதலமைக்கர் டி.கே.சிவக்குமார், அமைக்கர்க், காங்கிரஸ் நிர்வாகிகள் பூங்கோக்குமார், அமைக்கர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் பூங்கோக்கும். உற்சாக வரவேற்பு அன்த்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிவரல் மிராட்டில் கள்ள தாற்பெண்ட் என்ற தட்சுத்திர ஒட்டலில் எடுந்த காங்கிரஸ் கட்டிற்கள் முன்றைக்கட்டு தலைவர்களின் முன் நாள் கூட்டுக் தலைவர்களின் முன்றைக் காள் காற்பென்றான காந்தி தலைவமையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பேண்றான் காட்டு காங்கிரஸ் தலைவர் மன்றைகள்றனர். காங்கிரஸ் தலைவர் மன்றைகள்றனர்.

பங்கேற்றனர்.

சோனியர உற்சாக வரவேற்பு
கூட்டத்தில் தி.மு.க. தலைவரான
தமிழக முதலமைக்கர் மு.க.ஸ்டாலின்,
திரிணாமுல் காங்கிறல் கலைவரான
மேற்கு வங்களை முதலமைக்கர் மம்தா பானிறத், ஐக்கிய ஒருகா தாம் தலைவரான மீகர் முதலமைக்கர் மம்தா பானிறத், ஐக்கிய ஒருகா தாம் தலைவரான மீகர் முதலமைக்கர் திறிவ்குமார், ஆம் ஆக்மி கட்டி தலைமை ஒருங்கிகளைப்பாளராக டெல்லி முதலமைக்கர் அரலிந்த் கெற்றிவரும் உள்ளிட்ட முக்கிய தலைவர்களிடம் சோனியா காந்தி உற்சாகமாக மேடி வரவேற்றார். உற்சாகமாக பேசி வரவேற்றார்.

உறசாகமாக பட்டு வரவேற்றார். டி.கே. ராகுல் காந்தி, டித்தவறைரர். டி.கே. சிவகுமார் ஆகியோர் 26 கட்சிகளின் 50க்கும் மேற்பட்ட தலைவரிகள் ஒவ்வொருவரையும் சந்தித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.

60 வகையான விருந்து

கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே 26 கட்சிகளின் தலைவர்களை வரவேற்று உரையாற்றினார். பின்னர் சோனியா உரையாற்றினார். பின்னர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, நிறிஷ்குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அர்விந்த் கேந்றிவால் உள்ளிட்டோர் அர்வித்த கேழ்நிவான் உள்ளிட்டோல் கூட்டணியில் முக்கியத்துவம் குறித்து பேசினர். பின்னர் 26 கட்சிகளின் தலைவரிகளுக்கும் காந்தி 60 வகையான உணவு ஆட்டிக்கிய இரவு விருந்து வழங்க உயரித்தார். அப்போது தலைவர்கள் அரசியல் 'நிறிலான கருத்துகளை ஒருவருக்கொருவர்.

ஒருவருக்கொருவர்
அருவருக்கொருவர்
அட்டத்தில் பஞ்சாப் முதலைமக்கர்
பகவத் மான், கைட்டத்தில் பஞ்சாப் முதலைமக்கர்
பகவத் மான், கைட்டத்தில் பஞ்சாப் முதலைமக்கர்
பகவத் மான், கைட்டத்தில் பண்டியிய ஒன்றுக்கார்
தீராரம் மெச்குரி, ராஷ்டியிய ஒன்றுக்கார் மாதல்,
அவரது மண்ணம் கோர் துணை
முதலைமைக்கர் தேதுல்லி யாதல்,
கமாற்றை கட்டத் தலைவர் அருவருக்கு மாற்றுக்கு குறிக்கைப் முதல் மெரிக்கா
தலைவராக ஐரிக்கள். முதல் மெரிக்கா
தலைவர்கள் இரிக்கைப் உத்தவ்
தாக்கரே அணி தலைவர் உத்தவ்
தாக்கரே அணி தலைவர் உத்தவ்
தாக்கரே அணி தலைவர் உத்தவ்
தாக்கரே அணி தலைவர் உத்தவ்
தாக்கரே ஆடுத்ய தலைகர்கள், முதி
தலைவர் தொல், நிரும்களை உத்தவ்
தாக்கரே ஆடுத்ய தலைவர் உத்தவ்
தாக்கரே ஆடுத்ய தலைவர் உத்தவ்
தாக்கரே ஆடுத்ய தலைவர் உத்தவ்
தகைவர் தொல், நிரும்களை கடிறிக்கையான், தேதிய மாறாட்டு கட்டு கரைவர் இற்கும் மாறுக்கு கடிறிய மாறாட்டு கட்டு கரைவர்கள் தல்றும் மக்கள் கட்டு
தலைவர் தடிறிக்கு கர்கள் கட்டு
தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மார்க்கில்லட் பொதுச் செயலாளர்
தீதாரம் மெக்குர் கரும்கோன்,
காக்டுமா முக்கும் கரும்கள்கள் கலைத்துகொண்டனர்.
மார்க்கில்லட் பொதுச் செயலமானர்
தீதாரம் மெக்குர் அரும்களை
கரும்த்து கணிகரமண இடங்களில்
கைப்புகர் விக்குரி இரும்களில்
கட்டன் அமைக்க முடியாது.
கட்டுன் இருத்தக்குரில்
திருக்களில் கணிதிகானன் இடங்களில்
கவற்றி பெற்றுள்ளோம். அன்கு மிற
மத்திரைவர்கள் அவரவர் இணைவர்களுக்கு இடைப்படியை இரைக்கும்
வெற்றுடைகளை களைக்கு பொது கட்டம் பெருக்கும்
வெற்றுடைகளை களைக்கு பொது
செயல் இட்டம் இருக்கும் வேற்றனர்.

நடைபெறுகிறது.

## சொத்து அறிக்கை தாக்கல் செய்ய பதிவுத்துறை உத்தரவு

ஒரு வாரத்திற்குள் சார்பதிவாளர்கள்

- அ.பு. அறு [60] சென்னை, ஜூலை 18-சார்படுவாளர்கள் ஒரு வாரத்திற்குள் சொத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பதிவத்துறை தலைவர் உத்தாவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்த பதிவத்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்றிக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-சென்னை மடோம்.

தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் 65வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு

பக்கித்துறை உத்தரவு இடைவெள்கில் செய்ய செல்லை நாக்கல் செய்ய செல்லை நாக்கல் செய்ய செல்லை நில்லை நாக்கல் செய்ய செல்லை நில்லை நாக்கல் செய்ய செல்லை நில்லை நாக்கல் செய்ய செல்லை செல்லை நில்லை நாக்கல் செய்ய செல்லை நில்லை நில்லை நில்லை நில்லி சில்லை சில்லியில் சில்லை சில்லியில் சிலியில் சில்லியில் சில்லியில் சில்லியில் சில்லியில் சிலியில் சிலியிலியில் சிலியிலியில் சிலியிலியில் சிலியில் சிலியில் சிலியில் சில

றப்பட்டுள்ளது.

படிலம் G
ழுக்கம், பெக்கி, கண்டு, கொக்கத்த மற்றும் அவதமாத் அமே இடங்களில் மல்வேறு பெருட்களில் வந்தகத்தில் சிறுடும் வ்போண்ட இடைபடுகளுள் விடுப் பிதான கிறியத்தை கொளியத்துத்தைக்கும் அன்றும் (கொக்கம் அறை திறிய நாள்கும் வருக்கும் அம்பகள் இலை நடைமுறை விறில் பாட்ட சிறிய வருக்கும் அம்பகள் இலை நடைமுறை விறில் பாட்ட சிறிய வருக்கும் அன்றுக்கும் வருக்கும்

•	ANTICOTE ACMINISTRATION CONTRACTOR	U05001MH1995PLC243081
2	பதிவு அனுவைக முகவளி	700-க் வில், ஒன் பிகேக், இந்தியன் ஆயில் பெட்சோல் பக்க அருகில், பாந்தார் சூர்லா வளாகல், பாந்தார் (கிறக்கு), மும்பை 400051; மகாராடியுர், இந்தியர்
3	Beemige URL	http://www.frostinternational.in/
•	பெரும்பாளை நிலையாள சொத்துக்கள் அமைந்துளை நிடத்தின் விவரங்கள்	முற்கூட டெல்லி, கான்பூர், கொல்கத்தா, அல்றதாடாத மெலுந்தானா, புதான், தந்துவுகுபு, மற்றும் திருநெல்டேவி
5	முக்கிய தயரிப்புகள் சேன்படியின் நிறுகள் நிறன்	Graditate
8	கடத்த நிதியான்யுல் விற்பனை செய்யப்பட்ட முக்கிய பொருட்கள் சேனவகளின் அவவு மற்றும் வதிப்பு	a. 54 Beretryk Countrigan Brider
7	untilument : performation operations	24
8	இரண்டு வருடங்களின் கடைசியக்க கிடைக்கப்பெற்ற நிற்றிகள் அரிக்கைகள் (அட்டக்கணைக்குடன்) கடகைகளிகளின் பட்புமாகக், செயல்முறையே அடுத்தடுத்த நிலந்தைக்கள் விறாட்டிய படுத்தின் உள்ளிட்ட கடுதல் போர்கள் இங்கே கிலக்கள்றன.	http://www.stockriensdonal.or அமைது ராநிறோவ்.com என்ற முகலிக்கு சினைதால் அனுப்பி விவங்களைப் பெறுவல்
9	குடுப்படு பிரிவு 20(2)(1) - இ விற்றவன் பிணைப்பதார்களுக்கள் தகுத் இல்கே கிடைகற்கு:	liter, www.freshim.econolini, அல்லது crplingeral.com என்ற முகவிக்கு விண்ஞசல் அனுப்பி விவங்களைப் பெறுவல்
10	விரும் நக்க வெளிப்படுத்துவதற்கள் கடைச் தேதி	JAMES C 22 2023
	continue from distance consider	and the same

பினாகர் பிழும் கடியத்தில் பலங்கள் கடியத்தில் நடியில் பழியுக்கு கடிய பிழுக்கு அறிய நடியில் கடிய பிழுக்கு கடிய இருக்கு. கடிய பிழுக்கு கடிய இருக்கு கடிய பிழுக்கு படிய பிழுக்கு கடிய பிழுக்கு படிய பிழுக்கு பிழுக்கு படிய படிய பிழுக்கு பிறுக்கு படிய பிழுக்கு படிய பிழுக்கு படிய பிழுக்கு பி

இல்கு விறிய விறிய

#### தமிழ்நாடு முழுவதும் பழுதான 2 லட்சம் மின் மீட்டர்களை மாற்ற மின்சார வாரியம் உத்தரவு

சென்னை, ஜூலை.15 தமிழ்நாட்டில் பழுதான 2 லட்சம் மின்சார மிட்டர்களை மாற்றவும், கு.47 கோடி மின்சார பாக்கியை உடனடியாக வசூலிக்கவும் தமிழ்நாடு மின்சா வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் கிறுகள், வித்தக நிறுவனங்கள், தொழிற்சாவைகள் உள்பட 22 கோடியே வடர்சத்து 87 ஆமிரம் மின்சாற தக்பிகோிரக்குத்த 67 ஆமிரம் மின்சாற தக்பிகோிரக்குத் மின்சாற வாரியம் மின்சார வினியோகம் செய்து வருகிறது. மின்சார உற்பத்தி திறுவு திறன் 10 ஆமிரத்து 314 மெகாவாட் தக்கும் உள்ளது.

ஆகவும் உள்ளது. மின்னார நுகர்வோர்கள் பயன்படுத்தப்படும் மின்காரத்டுன் அளவை மின்னர மிட்டர் மூலம் கணக்கெடுக்கப்பட்டு, அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுதொது, ஆனால், பல மீட்டர்கள் பழுதடைந்து இருப்பதால் மின்பயன்பாட்டை கண முடியவில்லை. இதனால், மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு இழப்பு

மாற்ற மின்சார வ ஏற்படுகிறது.
அத்துடன், குறைந்த அளவு மின்சாரிக்குப் பயன்படுத்தினாலும், மீட்டி பழுது காரணமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக முகில்வார் தாப்பில் புகார் எழுத்துள்ளது. இதையடுத்து 'தமிழகம் முழுவதும் பழுதடைந்துள்ள கமார் 2 வட்சத்து உதுரிரம் மீட் பிகளை மாற்றி பூல்ய மீட்டர்களை மாற்ற வேண்டும் என்று மின்சார வாரிய தலைமை போறியாளரிகளுக்கு, பின்சார வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரி மலர்விழி குற்றநிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் குறப்பட்டிருப்பதாவது: சென்னை வட்டத்தில் 20 ஆயிரத்து 278 மீட்டர்கள், சாஞ்சியும் வட்டத்தில் 39 ஆயிரத்து 477 மீட்டர்கள், முதுரை வட்டத்தில் 20 ஆயிரத்து 278 மீட்டர்கள், சாஞ்சியும் வட்டத்தில் 25 ஆயிரத்து 688 மீட்டர்கள், சேற்னை வட்டத்தில் 25 ஆயிரத்து 340 மீட்டர்கள் என மொந்தும் 10 வட்டங்கள் சன மொந்தும் 10 வட்டங்கள் சன மொந்தும் 10 வட்டங்கள் 2 வட்சத்த 3 ஆயிரம்

இந்த பழுதடைந்துள்ள மீட்டர்களை உடனடியாக மாற்றிலிட்டு அவற்றுக்கு புதிலாக பதிற மீட்டர்களை பொறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அரிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அரிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதியாக, தமிழகம் முழுவதும் கூறப்பட்டு உள்ளது. இதேயோக், தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்து 600 மீனுகர்வோர் ஒ. 17 கோடி அளவுக்கு மின்னரு கட்டகை செலுத்தாமல் பாக்கி வவத்துள்ளனர். இதில், சென்னை வட்டத்தில் 127, தலுரை மட்டத்தில் 3 ஆயிரத்து 127, கழ்களுக்கும் 23 ஆயிரத்து 127, கழ்களுக்கும் 12 ஆயிரத்து 127, கழ்களுக்கும் 3 ஆயிரத்து 127, கழ்களுக்கும் 12 ஆயிரத்து 127, குருகளுக்கைக்கும் 12 ஆயிரத்து 127, குருக்கும் 12 ஆயிரத்து 12 ஆயிரத்து 127, குருக்கும் 12 ஆயிரத்து 12 ஆயிரத்து 127, குருக்கும் 12 இயிரத்து 12 ஆயிரத்து 127, குருக்கும் 12 இயிக்கும் 12 இயிரத்து 127, குருக்கும் 12 இயிரத்து 12 இயிரத்து 127, குருக்கும் 12 இயிரத்து 12 இய

வீடு பிறினா ஏல் விறிமுனை சென்னை-31 மால்கலி, வன்டிக்கார்ச் தேரு. நே. 14ம் உள்ள திமுதி, செலின்பேரி, திருத்திபாதினா, திருத்திபாதினா, திரு, பிரசாந் ஆக்கோக்குக்கு செர்ந்தமான கிடும் மணையும் அதே நடத்தில் 27. 2023 அன்று மாலை 5.00 மணிக்கு ஈல விற்பணை செய்யப்படும். முற்றுல் இதை, சென்னை-1 Ph: 2538 5686

பொது அறிவிப்பு

பொது அறிவிப்பு சியக்கை மாட்டல் 55910.
சியக்கை மாட்டல் 55910.
மானதுகை வட்டத் தேர்காட்டல், தேர்காட்டல், தேர்காட்டல், தேர்காட்டல், தேர்காட்டல், தேர்காட்டல், தேர்காட்டல், தீர்காட்டல், தீர்கள், தீர்கள், தீர்கள், தீர்கள், தீர்கள்,

D.T.ஜனார்தனன், வழக்கறிஞர் 225/70, T.H.ரோடு, முதல் மாடி, புது வண்ணாரப்பேட்டை, சென்னை- 81. Ct: 9884212106

IN COURT OF THE

X ASST, CITY CVINL JUDGE
AT CHENNAI
E.A. No. 01 OF 2022
B.E. No. 1882 OF 2009
O.S. No. 4301 OF 1984
AJM, AGATHEEVAGARA
PERUMAL DEVASTHEN AM
PERUMAL DEVASTHEN AM
PERUMAL DEVASTHEN AM
PERUMAL DEVASTHEN AM
Vs.

Vs. MULAVI AMMAL (DECD.) & 6 Others : Judgment Debtors/Defer

To 1.SMT.PONNI(R-3) W/o.Perumal No.20. Chokattan Salai,

No.20. Chokattan Salai.
Nungambakkan
Nungambakkan
Salai.
S

IN THE COURT OF THE SUBORDINATE JUDGE AT AL.ANDUR A.S. No. 91 of 2021 Vinoth Kumar

B. Vinoth Kumar
... Appellant/ Plaintiff
- Vs Mrs. Mahalakshmi and another
... Respondents/ Defendants

Mrs. Manslakshmi and another To Respondents Defendants To Respondent Openations To Hambert States of the Mrs. Amalakshmi Amalakshmi

## சிட்டி யூனியன் பேங்க் லிட்.,

aLeir Garena
ரு.75,000/- YC ஆவணங்

#### Kothari கோத்தாரி சுகா்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் லிமிடெட்

அறிவிப்ப

பிதாணையேரி என்ற (144-1922552) 1922552) பின்னஞ்சன் என்றப்புற்றவர். இன்னையுள்ள அடிக்கையின் நூர்கியாள்கள் கி. அரசு அடிக்கியாள்கள் (144) மறிக்கியாள்கள் (144) மறிக்கியாள்கள் அடிக்கியாள்கள் (144) மறிக்கியாள்கள் அடிக்கியாள்கள் (144) மறிக்கியாள்கள் அடிக்கியாள்கள் (144) மறிக்கியாள்கள் (144) மறிக்கியாள்கள் அடிக்கியாள்கள் (144) மறிக்கியாள்கள் (144) மறிக்க

ண்டின் விளர்களை யடைம் 1991 கடல் 1754கி.ம் பழிவு போற்றாறு கே. (நக் கென்றபழ்திறர்கள். ப கடியின் வடியின்ற கி. மார்க்குமாறு கே. (நக் கொண்டியிற்றாக கடியின்ற கடியின்ற கி. (நக் கொண்டியிற்றாக கடியின்ற கி. (நக் கொண்டியின்ற கி. (நக் கி. (

புள்ளமாக அடிக்கால் இருந்துக்க வண்ண பாண்டிய வரும் மற்றும் கிணைக்கட்டும் என். ஆகியவற்றும் புள்ளியாக அடிக்கத்தில் அடிக்கத்தி

# 'Travel remains priority despite Nationalise private sector banks, increasing cost-consciousness'

Chennai, July 18: Skyscanner, the global travel marketplace, today released its Travel Report, which that budgetsharesthat sharesthat budget-conscious travellers in India are embracing travel with an open mind to score more affordable getaways. With insights from Skyscanner's proprietary search and booking data, and consumer behaviour study, this report uncovers key travel behaviours in

India.

Data from the report highlights that Indians aresavy travellers (47%) who are flexible to switch their itineraries, when presented with better travel deals. When it comes to international holidays, Indians are also willing to pick a destination that is less expensive to travel less expensive to travel (35%) or travel at a

(33%). This is in spite of the fact that Indian travellers are in fact, big planners, with 72% of respondents preferring to thoroughly plan their trips – further cementing how Indian travellers are seeking that sweet spot of travel and value for their holidays.

Commenting on the findings, Mohit Joshi, Skyscanner Travel Trends and Destination Expert said, "While the way we travel has no doubt changed in the last few years, the desire for a getaway is still very much there. Skyscanner makes it possible for travellers to explore the world within their budget with iteropres. explore the world within their budget, with itscrossmarket comparison and transparency of prices on its platform

An easy hack to hit to (35%) or travel at a that sweet spot, is to use different time of year our 'Everywhere' search are recommended based on the traveller's location, ranked by price. That

way you get to explore, without breaking the bank."

Chasing Cricket: Cricket holds a special place in the heart of Indians. Around 75% say that they greatly the control of the control o that they are willing to increase their travel to increase their travel is budget to experiencelive cricket matches. Withthe upcoming 2023 Cricket World Cup held in India, there is already a 46% spike in searches from within India to Ahmedabad, one of the host cities, for October this year.Despite strong demand, prices on Skyscanner reveal that lights to Ahmedabad from Mumbai are 36% lower for the month of June 2023, compared to June 2023.

Gurus: In 2023. Indian travellers are taking it slow, with more travellers (46%) opting for more immersive travel over of fast-paced travel (40%). Rather than visiting as many places as possible, travellers are looking to spend more time in a single destination, taking their time to immers themselves in the local culture.
According to Skyscanner

According to Skyscanner data, over 38% of Indian travellers spend longer than 1 month on a single-destination trip, including domestic and international destinations, hased on radigest data for based on redirect data for the year 2023, which is significantly more when compared to travellers in Singapore (3%) and South

Chennai, July 18:

Association of Former Central Committee Members of SBSU (AFCCoM) has demanded the Union Government to nationalise all the private sector banks keeping in view of the nation's welfare and economic development. In a press statement issued jointly by AFCCoM president SP Raman and secretary M Kaliamoorthy, they recalled the nationalisation of 14 commercial banks on July 19, 1969 which is considered to be a historical move then.

No gainsaying the fact that bank staff and officers to lied with dedication and determination for the economic progress of the country besides playing a proactive role in the development of the society at large, the duo stated and added that prior to nationalisation, the private sector banks and development of the society at large, the duo stated and added that prior to nationalisation, the private sector banks and development of the society at large, the duo stated and added that prior to nationalisation, the private sector banks and development of the society at large, the duo stated and added that prior to nationalisation, the private money lenders and

AFCCoM to Union Govt their shutters putting their customers in a spot and added that the insurance cover to deposits is just Rs 5 lakh in private sector banks which needs to be hiked to Rs 50 lakh to protect the customers from unforeseen circumstances.

unforeseen circumstances. He pointed out that in US, over Rs 2 crore insurance cover is given for deposits while in Europe it's Rs 92 lakh. It may be noted that the Union Finance ministry had displeasure over the functioning of private sector banks. The government must think over to hike the insurance cover to Rs 50 lakh to deposits in nivate sector. deposits in private sector banks. At a time when the nation is celebrating the 55th anniversary of the 55th anniversary of bank nationalization, the duo urged the Union government to come out with plans and proposals to nationalize all the private sector banks keeping in view of customers interests and protection.

## South Indians more aware, financially responsible to buy health insurance: Report

Chennai, July 18:
Policybazaar.com,
India's largest online
insurance marketplace
has launched a consumer
insights report titled "How
India Buys Insurance".
The report provides a
comprehensive view of
consumer awareness,
needs and frictions
when it comes to the
purchase of health and
life insurance.
The research examines
the buying behaviour of

The research examines the buying behaviour of 3,300+ respondents from 27 cities across India, including metros, tier II and tier III cities. With the child behaviour of the control of th and tier III cities. With this study, Policybazaar intends to build a deeper understanding of the changing consumer needs, thereby helping the industry in improving its low insurance penetration.

On the launch of the report, Sarbvir Singh, CEO, Policybazaar, said, "Policybazaar's efforts to maximize efforts to maximize insurance penetration are in alignment with the IRDAI's vision of a fully insured India. In order to achieve that objective, we need to deeply understand the changing consumer needs. With a detailed series of face-to-face interactions, we have gone hevond

reface-to-face interactions, we have gone beyond tier-I and tier-II cities in this research and also explored the perspectives of tier-III India.

We hope that the insights from our research will pave the way for more relevant and consumer-centric solutions from the insurance industry."

Here are some key

**PUBLIC NOTICE** 

My client, Mr. Indure Narasimha Reddy, (Aadhar Card No. 3572 7767 8615), S/o. Dasaradharami Reddy, aged about 62 years, residing at Door No. 35-15 R.R. Flat, Saravana Street, T. Nagar, Chennai, do hareby inform the General Public that, ny client have lost the Original land Document No. 485 dated 24.01.2006, Registered at Sub Registrar Office Thirupper pertaining to property bearing Survey No. 4144, in Patta No. 1217 measuring an Extent 66 cents The said property was registered as Document No. 485 of 2006 on 24.01.2006 another one Neelandwarasi S. 50. 2006 on 24.01.2006 another

as Document No. 485 of 2006 on 24.01.2006 another one Neelangkarai Sub Registrar Office, Sholinganallur, Document No. 48/4/2003 Survey No. is 512/4, 33 cents. Above Original documents are missing.

The same is not traceable, in spite of her best efforts. If anyone find it kindly inform to my client on the above address or below mentioned my office address. Therefore if any one is in possession of the said document and claims any right over the said property they shall intimate the same to me in writing within 7 days of this publication. Falling which it shall be presumed that there is no claim or objection and that my Client shall be at liberty to deal with the said property in any manner as she may deem fit.

observations of the

Personal recommendation from friends and family or a known agent is the top trigger for insurance consideration for approx. 80% of the respondents. For 56% a recommendation 56%, a recommendation from friends and family from friends and family was the main trigger for purchasing health insurance, while the number stood at 54% for life insurance. Apart from this, brand familiarity and vintage seemed to play a key role in trust building. 58% and 64% respondents said that

building. 58% and 64% respondents said that they trust the brands they are familiar with or the brands that have been around for a long time, both while purchasing health insurance and life insurance respectively.

Two key reasons that deterred the purchase of both health purchase of both health or the purchase of the purchase of

purchase of both health and life insurance

issues and difficulty in understanding the

While more than 40% respondents cited high premiums as the reason premiums as the reason for not purchasing health and life insurance, around 53% found the products/ process difficult to understand and thus, dropped out. This indicates a clear need for education in the category along with simpler, more affordable options. The earlier this education starts, the easier it will be to hit the message home.

Around 80% respondents across health and life insurance looked online for information before purchasing the policy. However, over 85% ended up purchasing offline primarily through an agent they knew was recommended by friends and family.

FORM NO INC-26
[Pursuant to Rule 30 the Companies (Incorporation) Rules, 2014]
Before the Central Government Regional Director, Chemnal, TamiNadu
Companies Act. 2015 as make 20(6) (a) of the Companies (Incorporation) Rules, 2014
AND

unipanies Act. 2013 and Rule 30(6) (a) of the Companies (Incorporation) Rules, 2014

AND

IN THE MATTER OF KINGWVER FOOD AND BEVERAGES
PVT LTD having its registered office at 19 Baran Nagar, 251.

Truvallur Katupaskam Thiruvallur, Tamil Nadur. 600056

Notice is hereby given to the General Public that the Company or of the Company in terms of the Special Resolution passed at the Extra-Ordinary General Meeting held or Thursday the 15th Day June, 2013 to enable the company to change its Registered office from the Any person whose the state of Kamataka. Any person whose the Registered Office of the Company may deliver or cause to be delivered or send by registered post histher objections supported by an afficiavit stating the nature of histher interest and grounds of opposition to the Registered post histher objections supported by an afficiavit stating the nature of histher interest and grounds of opposition to the Registered post histher fourtiest and grounds of opposition to the Registered post histher processing Shavan Complex, National Highway 45, Seethakad Fourties and stating the nature of histher interest and grounds of opposition to the Registered office at the address mentioned above.

For and on behalf of For, KINGVVER FOOD AND REVERSE of the company of the safeties and force of the company of the safeties of the company o

#### DOCUMENT MISSING/LOST

N.SUBRAMANIAN, Advocate Premier Homes, No.48/27, Ramanujam Street, T.Nagar, Chennai - 600 017. Mobile: 98411 40855

This is to inform that my client Mr. K.V.(SNESH. Son of Late Mr. Kannapiran, aged about 22 years, residing at No. 164, Pilayar Kovil Street, Madaiyadur, Madaiyadur Post, Madaiyadur Post Madaiyadur, Chengalpatur 6.03 106, had lost Original Copy of Sale Deed registered as Document No. 4738/2006, Dated 29.05 2006 on 105, pilot 105,

J.JANI JEBAMALAR B.A.B.L., ADVOCATE

ADVOCATE
No.33, Thiruneermalai Road,
Kamarajapuram, Pammal SRO Complex,
Chennai 600 070. Cell No: 8939672141,
bastinjohnson@gmail.com.

#### PUBLIC NOTICE

This is to inform the general public that my client Dr. C. Antbareau, residing at No. 131/41. Palayakara Steet, Ayanawaran, Cleesal 600023 is the legal and registered owner in respect of property comprised in Survey No. 174/2, 174/28, 174/3 situated at Masinackenpati Village, Vazhapadi Taluk, Salem District, he having acquired the same by way of partition among family the file of the Sub Registra Cournert No. 82 of 1897 on and has been in possession and enjoyment of the same since then. It is informed that my client Dr. C. Anbarasu has lost the original Partition Deed Document No. 862 of 1897 on the file of the Sub Registra. Ayothapathiram. Salem District, the like was the Sub Registra. Ayothapathiram. Salem District, thile he was like the Sub Registra. Ayothapathiram. Salem District, thile he was Signal on 15.07.2023. The same cost one near Ayanawaran Signal on 15.07.2023. The same cost of the

## Chennai Airport conducts training programme on CBRN emergencies

Chennai, July 18:

A Training of Trainers (ToT)
program was organised at Chennai
International Airport by National
Disaster Management Authority
(NDMA) in association with AAI to
enhance the preparedness of Airport
Emergency Handlers to respond to
CBRN emergencies, encompassing
threats emanating from the use of
Chemical, Biological, Radiological
& Nuclear at Airport.

The 5 days ToT program has
been inaugurated by Sh. C V

need specialised skills and efforts. The program consists of lectures as well as field training including live demonstration of detection and decontamination, including use of Personal Protective Equipment (PPE). Further, the training program will enable the Airport emergency handlers to provide medical first aid and initial psychosocial support, According to the Press release issued by Corporate support, According to the Press release issued by Corporate Communications Department, AAI, Chennai Airport.

## **IOB** partners SatSure for agricultural loans

Chennai, July 18:

Chennai, July 18:
The agriculture credit target in India has been increased to Rs 20 lakh crore for this fiscal year.
Agriculture accounts for 52% of the total population of India, but has 7.3 Crore operative KCCs [2.] One of the major problems in credit lending today in the agricultural sector is the limited availability of crop and production risk for historical and current. for historical and current reseasons. This increase in the credit target thus will require better risk management datasets and tools for banks to make informed lending decisions and increase the credit access for farmers in India.

SatSure, a deep tech decision intelligence company to leverage location specific insights via satellite imagery and digital transformation to improve Agri asset loan lifecycle management.

The project will commence with a three-month Proof of Concept (POC) phase, scheduled to run from June to August. During this period, Indian Overseas Bank will utilize two key services offered Overseas Bank will utilize two key services offered by SatSure: Sat Source Report: SatSource report combines 30+ parameters which affect the crops and the income potential of the farmer from the

decisions and increase the credit access for farmers in India.

Indian Overseas Bank has partnered with

THE RAMCO CEMENTS LIMITED Regd. Office: 'Ramamandiran', Rajapalayam - 626 117. Tamil Nadu CIN: L26941TN1957PLC003566. website:

NOTICE OF 65THANNUAL GENERAL MEETING

Dear Member(s).

1. Notice is hereby given that the Sixty Fifth Annual General Meeting of the Company (1958 AGM) will be convened on Thursday, the 16th August 2023 at 10.00AM Frough 1960 Confenency (1971), failily in compliance with the application of the Companies Act, 2013 and Rules framed thereunder and SEBI Concludes of Meeting of Decloture Registerments) Regulations, 2015 read with a processing and the second of the Companies Act, 2013 and Rules framed thereunder and SEBI Concludes of Meeting of Decloture Registerments (1971), and the Sebi 2014 Concludes of Meeting, 2015 read with the Sebi 2014 Concludes of Meeting, 2015 read with the Sebi 2014 Concludes of Meeting, 2015 read with the Sebi 2014 Concludes of Meeting, 2015 read with the Sebi 2014 Concludes, 2015 read with the Company or with their respective Depository Pericipants (Topository).

3. The Instructions for e-voting and for participants in the AGM. The Notice of the AGM and the Annual Report will also the AGM. The Notice of the AGM and the Annual Report will also the AGM. The Notice of the AGM and the Annual Report will also the AGM. The Notice of the AGM and the Annual Report will also the AGM. The Notice of the AGM and the Annual Report will also the AGM and the Annual Report will also the AGM. The Notice of the AGM and the Annual Report will also the AGM. The Notice of the AGM and the Annual Report will also the AGM and the Annual Report will also the AGM. The Notice of the AGM and the Annual Report will also the AGM and the Annual Report will also the AGM. The Notice of the AGM and the Annual Report will also the AGM and the Annual Report will also the AGM and the Annual Report will also the AGM. The Notice of the AGM and the Annual Report will also the AGM and the AGM. The Notice of the AGM and the AGM. The Notice of the AGM and the AGM annual Report will also the AGM annual Report will also the AGM. The Notice of the AGM and the AGM. The Notice of the AGM annual Report will also the AGM annual Report will also the AGM. The Notice of the AGM

survey from somp so, shall be eligible to vote through remote evening system (d) Members who have cast their votes by remote evening prison of the ASM may show carried and participates the ASM through Victor shall not be entitled to cast accorded reparticipates the ASM through Victor shall not be entitled to cast of the ASM through the ASM through

provided to understand the historical risk and plan the lead generation. By adopting advanced digital tools and satellite data analytics, Indian Overseas Bank aims to transform the traditional

process for agriculture loans. This innovative approach is aimed to enhance efficiency and bring cost-effectiveness to KCC loans backed by a digital transformation solution by SatSure.



#### KANDAGIRI SPINNING MILLS LIMITED

Registered Office: Post Box No:3,
Udayapatti, Salem - 363140
Ph: 0422 22444000
CIN: L17111Z19P: 0422 22444000
CIN: L17111Z19P: 0422 22444000
CIN: L17111Z19P: 0422 2044000
CIN: L17111Z19P: 0424000
CIN: L17111Z19P: 042400000000
NOTICE OF THE 47th ANNUAL GENERAL MEETING
OF THE COMPANY, BOOK CLOSURE AND
E-VOTING INFORMATION
Notice is based on the company of the compan

Notice is hereby given that the 47th Annual General Meetitr (AGM) of the Company will be held on Firday, 11th August (AGM) of the Company will be held on Firday, 11th August 11.00 a.m. (IST) through two way Video Conferenci (ACC) and the Company of Company of the Agministry of Company of the Agministry of Company of the Agministry of Company of Compa

January 5, 2023 and further circulars issued from time to time. The notice of January 18 and Annual report is sent only by electronic mode to the mental sent to the sent to the

Pursuant to section 91 of the Companies Act, 2013, th Register of Members and Share Transfer books of the Compan will remain closed from 05-08-2023 to 11-08-2023 (both day inclusive) for the purpose of AGM.

will remain closed from Us-08-2023 to 11-08-2023 (both days inclusive) for the purpose of ACI.

The Company has provided remote e-voting facility to all its members to cast their votes on all the resolutions set out in the members to cast their votes on all the resolutions set out in the remote of the provided of the remote size of the remote of the

2493 rovo us overlangement of B.K. Sundaram & Associates Shri B. Kalyanasundaram of B.K. Sundaram & Associates Practising Company Secretary has been appointed as Scrutinize for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting during the ABOAT for the process of remote e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of remote e-voting and e-voting during the ABOAT for the process of the p

By order of the Board For Kandagiri Spinning Mills Limited Sd// J. Asifa Company Secretary

Solaiamman Koil Street Purasawalkam, Chennai 600007